



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,141 — FRIDAY, AUGUST 25, 1950

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	899	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	891
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	897
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	897
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	899
		Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 412 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,240 of August 21, 1936, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kapuhentenna in the Tambagam pattuwa of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 1, 2, 4, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30, 31, 33, 34, 39, 40, 42, 43, 45, 46, 50, 51, 52, 53, 54, 55 and 56 in Block Survey Village Plan No. 739 (vide Settlement Notice No. 1,381):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this second day of June, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of the Plan	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
1	—	0 0 31..	—	5 (1)	The Crown	—	—	—	—
2	57	0 0 36..	—	5 (1)	The Crown	—	—	—	—
2	58	2 3 0..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	59	0 1 34..	—	5 (1)	The Crown	—	—	—	—
4	60	0 0 15..	—	5 (1)	The Crown	—	—	—	—
4	61	0 0 3..	—	5 (1)	The Crown	—	—	—	—
4	62	0 0 9..	—	5 (1)	The Crown	—	—	—	—
4	63	19 0 35..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
6	64	3 1 29..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
6	65	0 0 9..	—	5 (1)	The Crown	—	—	—	—
7	66	0 1 4..	—	5 (1)	The Crown	—	—	—	—
7	67	0 3 3..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
8	—	0 1 8..	—	5 (1)	The Crown	—	—	—	—
10	68	1 0 21..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
10	69	0 0 18..	—	5 (1)	The Crown	—	—	—	—
11	70	1 0 19..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	71	0 1 1..	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	2 2 2..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
13	72	0 0 35..	—	5 (1)	The Crown	—	—	—	—
13	73	2 1 5..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
14	—	1 2 25..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
16	—	0 1 20..	—	5 (1)	The Crown	—	—	—	—
18	74	1 0 5..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	75	0 0 20..	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 1 0..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
21	—	0 3 7..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
22	—	0 1 19..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	—	0 2 27..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	B.	F.							
25	78	0	3	20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
25	79	0	0	15	—	5 (1)	The Crown	—	—	—	—
26	76	0	0	25	—	5 (1)	The Crown	—	—	—	—
26	77	0	3	1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
27	—	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0	2	12	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
31	80	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
31	81	0	1	0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
33	—	0	1	12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
34	—	1	0	20	S 23,139	5 (4) (c)	Wijesundara Mohottalage Ratranhamy of Kapuhentenna	—	Ratnapura	F 125	236
39	—	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0	2	4	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0	1	6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	—	0	2	18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
45	—	0	3	39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
46	82	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	—
46	83	1	3	38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
50	—	8	2	10	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	1	2	16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	86	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
52	87	7	0	12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	88	0	0	19	—	5 (1)	The Crown	—	—	—	—
52	89	1	0	5	S 23,140	5 (4) (c)	Ponnahandi Banus de Silva of Balawinna	—	Ratnapura	F 125	237
52	90	5	0	5	S 23,141	5 (4) (c)	On the persons mentioned in note (a) below	—	Ratnapura	F 125	238
<p>Note.—(a) (1) Witharamalage Puchiappuhamy, (2) Witharamalage Siribohamy, both of Badanamure, (3) Witharamalage Heen Appuhamy, (4) Witharamalage Lamahamy, (5) Witharamalage Menikhamy (6) Witharamalage Malhamy, (7) Witharamalage Mahipala, all of Wallakadukanda, (8) Gangoda Arachchilage Rammalhamy of Rudiwita, (9) Masimbule Witharamalage Wasanahamy of Badanamure, (10) Bibilegama Wallakadukande Witharamalage Dingirihamy, (11) Kudagamage Babunhamy, both of Badanamure, (12) Weerahinge Sirwardenahamy, (13) Weerahinge Rammalhamy, both of Balawinna, (14) Kudagamage Jayatuhamy, (15) Kudagamage Ran Etana, (16) Kudagamage Yasohamy, all of Mahagama, (17) Dambawinne Gamaralage Pullihamy of Werahera, (18) Dematahettage Ratranhamy, (19) Dematahettage Agehamy, (20) Dematahettage Dingirihamy, all of Mahagama, (21) Witharamalage Ran Etana of Mahagama, (22) Witharamalage Rammalhamy of Wallakadukanda, (23) Witharamalage Yasohamy of Mahagama, (24) Witharamalage Yasohamy, (25) Witharamalage Podiappuhamy, (26) Witharamalage Podihamy, (27) Witharamalage Bandulahamy, (28) Witharamalage Menikhamy, (29) Witharamalage Heenhamy, (30) Witharamalage Puchmahatmaya, (31) Witharamalage Balamahatmayage Podiappuhamy, (32) Witharamalage Ratranhamy, all of Wallakadukanda, (33) Witharamalage Jane Nona, (34) Witharamalage Jayatuhamy, both of Kapuhentenna, (35) Kudagamage Ratranhamy, (36) Kudagamage Agehamy, (37) Kudagamage Siribohamy, now Kumburugamuwe Pannasara Thero, (38) Weeratunge Podihamy, all of Mahagama, (39) Witharamalage Mudalhamy, (40) Witharamalage Menikhamy, (41) Witharamalage Ratranhamy, (42) Witharamalage Sirimalhamy, all of Badanamure, (43) Witharamalage Yasohamy of Wallakadukanda, (44) Witharamalage Pullihamy, (45) Witharamalage Heenhamy, (46) Witharamalage Puchmahatmaya, (47) Witharamalage Siriwardenahamy, all of Wallakadukanda, (48) Tanjamage Rammalhamy, (49) Tanjamage Anagihamy and (50) Tanjamage Puchmahatmaya, all of Galbokkeyaya</p>											
<p>Note.—(b) Settled in undivided shares of two eighty-firsts each to (1), (2), (3), (4), (5), (6) and (7); Two eighty-firsts equally to (44), (45), (46), and (47); Two eighty-firsts equally to (48), (49) and (50); One thirty-sixth each to (8), (11) and (43); One thirty-sixth equally to (39), (40), (41) and (42); One twelfth each to (12) and (13); One eighteenth each to (9), (10), (14), (15), (16) and (17); One fifty-fourth each to (18), (19), (20), (33) and (34); One fifty-fourth equally to (35), (36), (37) and (38); One ninetieth each to (21), (22) and (23); One ninetieth equally to (24), (25), (26), (27) and (28) and one ninetieth equally to (29), (30), (31) and (32).</p>											
52	91	0	2	5	S 23,143	5 (4) (c)	(1) Ranamuka Arachchilage Rammalhamy and (2) Ranamuka Arachchilage Yasohamy, both of Mahagama in Tambagamuwa	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	239
52	92	2	0	8	S 23,145	5 (4) (c)	(1) Siri Banda Muttetupola of Meddegama and (2) Tikiri Bandara Morahela of Niyagama	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	240
52	93	6	0	13	S 23,146	5 (4) (c)	Ranamuka Arachchilage Mohottihamige Malhamy of Kapuhentenna	—	Ratnapura	F 125	241
52	94	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	—
52	95	8	0	12	S 23,142	5 (4) (c)	On the persons mentioned in note (a) above	—	Ratnapura	F 125	242
52	96	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
52	97	1	0	6	S 23,144	5 (4) (c)	(1) Ranamuka Arachchilage Rammalhamy and (2) Ranamuka Arachchilage Yasohamy, both of Mahagama in Tambagamuwa	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	243
52	98	0	1	27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	99	4	0	17	S 23,147	5 (4) (c)	(1) Ranamuka Arachchilage Malhamy of Kapuhentenna and (2) Gunatilaka Alahakoon Mudiyan-selage Puchi Bandara of Balawinna	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	244
52	100	1	0	6	S 23,148	5 (4) (c)	(1) Witharamalage Ran Etana, (2) Witharamalage Yasohamy, both of Mahagama, (3) Witharamalage Rammalhamy, (4) Witharamalage Dingirimahatmayage Yasohamy, (5) Witharamalage Dingirimahatmayage Podiappuhamy, (6) Witharamalage Podihamy, (7) Witharamalage Bandulahamy, (8) Witharamalage Memkhamy, (9) Witharamalage Heenhamy, (10) Witharamalage Puchmahatmaya, (11) Witharamalage Balamahatmayage Podiappuhamy and (12) Witharamalage Ratranhamy, all of Wallakadukanda	Settled in undivided shares of one-fifth each to (1), (2) and (3); One-twenty-fifth each to (4), (5), (6), (7) and (8) and one-twentieth each to (9), (10), (11) and (12)	Ratnapura	F 125	245

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks: (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
52	101	1 1 8	S 23,149	5 (4) (c)	(1) Marasingha Dassanayaka Achchige Leelaratne Nanawathie Menike and (2) Marasingha Dassanayake Achchige Abhayapala Bandara, both of Kapuhentenna, Godakawela, presently of Bala-winna	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	246
52	102	0 2 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	103	1 0 9	S 23,150	5 (4) (c)	(1) Ratnegge Siribohamy of Opallegangoda, Bibilegama, and (2) Kapuge Agehamy of Tittawelpota	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	247
52	104	2 0 24	S 23,151	5 (4) (c)	(1) Ulpothe Lekamalage Ratranhamy and (2) Ulpothe Lekamalage Yasohamy, both of Kapuhentenna	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	248
52	105	2 0 33	S 23,152	5 (4) (c)	Madduwa Vidanelage Pullihamy of Tambagamuwa	—	Ratnapura	F 125	249
52	106	2 0 37	S 23,153	5 (4) (c)	Dehipityage Appuhamy of Nalugasara	—	Ratnapura	F 125	250
52	107	2 1 3	S 23,154	5 (4) (c)	(1) Ulpothe Lekamalage Heen Etana and (2) Gane Arachchillage Ratranhamy, both of Pallebedda	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	251
52	108	4 1 8	S 23,155	5 (4) (c)	(1) Endigamage Pullihamy and (2) Endigamage Siribohamy, both of Pallebedda	Settled in undivided shares of one-half each	Ratnapura	F 125	252
52	109	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
52	110	1 0 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	111	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
52	112	3 0 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	113	0 2 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	114	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
52	115	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
52	116	34 0 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
53	—	1 0 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
54	84	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
54	85	0 3 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
55	—	1 3 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
56	—	0 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 5th day of August, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Land Acquisition Notices

Declaration

(Under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950)

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Ampimadam, in extent about half an acre, situated at Division No. 4, Trincomalee Town and bounded as follows:—

North-east: Property of P. Katchumarikar and M. N. S. Mohamed.
South-east: Property of M. N. S. Mohamed.
South-west: Rasool's Ice Factory.
North-west: Land.

Colombo 1, August 14, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of The Land Acquisition Ordinance (Cap. 203), section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for connecting Thihariyagode Road to Colombo-Kandy Road, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
1	Makullagahaowita	Coconut garden contains 1 coconut tree and 1 nadum tree 10 years, 2 domba trees and 1 veralu tree 5 years.	Don Siyador Sirwardena	0 0 16.7
2	Ambagahawatta alias Millagahawatta	Coconut garden contains 5 coconut trees 20 years and part of a temporary building	Samardwa do.	0 0 11.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before the Public Officer at the Kachcheri, on September 19, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the compensation for such interests.

The Kachcheri,
Colombo. August 18, 1950.

S. J. WALPITA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance Cap. 203," section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for C/Dehiwala Central School, to wit:—

Preliminary plan No. A 2,794. Village—Karagampitiya and Nedimale (Part)				Extent
Lot	Name of Land	Description	Name of Claimant	A. R. P.
1	Korapuwahena, part of assessment No. 146, Allan Avenue	Garden contains 3 coconut trees 40 years, 8 plantain bushes and parts of an abandoned cabook quarry	H. Gunananda Thero, 134, Upalwanasikaramaya, Allan Avenue, Dehiwala	0 0 39.74
2	Do.	Open land contains 3 coconut trees 40 years, part of an abandoned cabook quarry and cabook pit	Mrs. J. R. Jayawardena, 66, Ward Place, Colombo. I. W. W. Indatissa of Kamalvil, Quarry Road, Dehiwala, M. Simon Perera, 164, Quarry Road, Dehiwala, D. Mary Nona, 470, Waidiya Road, Dehiwala, A. Wilmina Perera, Quarry Road, Dehiwala, I. B. Perera, Quarry Road, Dehiwala, P. Johannes Peris, Quarry Road, Dehiwala, D. E. Edwin Perera, 470, Waidiya Road, Dehiwala, P. Peter Rodrigo, Morantuduwa, Wadduwa, S. Rodrigo, Udugama, Galle, J. P. Rupasingha, Waidiya Road, Dehiwala, G. L. Rupasingha and D. Sammy Perera, both of Bogahamulla Estate, Kotagala	0 3 7.70
3	Korapuwahena, assessment No. 167, Allan Avenue	Garden contains 13 coconut trees 40 years, 1 goraka tree 30 years, 1 kahata tree 15 years, 1 lunumidella tree 6 years, a permanent tiled masonry latrine, part of an abandoned cabook quarry and 4 cabook pits	Mrs. J. R. Jayawardena, 66, Ward Place, Colombo, I. W. W. Indatissa of Kamalvil, Quarry Road, Dehiwala, M. Simon Perera of 164, Quarry Road, Dehiwala, D. Mary-nona of 470, Waidiya Road, Dehiwala, A. Wilmina Perera, I. B. Perera, P. Johannes Peris, all of Quarry Road, Dehiwala, D. E. Edwin Perera of 470, Waidiya Road, Dehiwala, P. Peter Rodrigo, Morantuduwa, Wadduwa, S. Rodrigo of Udugama, Galle, J. P. Rupasingha of Waidiya Road, Dehiwala, G. L. Rupasingha, D. Samy Perera, both of Bogahamulla Estate, Kotagala.	2 1.37.75
4	Ketakelagahawatta, assessment No. 24/1, Piyaratarama Road	Garden contains 2 coconut trees 25 years, 4 coconut plants 2 years, 8 jak plants 2 years, 1 ratadel plant 1 year, 2 bilin trees 20 years, 1 divul tree 10 years, 2 lime trees 2 years, 8 papaw trees 2 years, 5 aratha trees 2 years, 11 plantain bushes and temporary thatched mud hut	Alfred Attapattu of 60, Allan Avenue, Dehiwala	0 1 5.28
5	Ketakelagahawatta assessment No. 24, Piyaratarama Road	Garden contains 1 coconut plant 1 year, 1 ratadel plant 1 year, 1 jak plant 2 years, 2 divul trees 5 years, 3 kaju trees 30 years, 3 kaju plants 5 years, 1 sevalu bombu tree 20 years, 1 pambum tree 10 years, 12 artha trees 2 years, 7 plantain bushes, a permanent tiled masonry house, a permanent tiled masonry latrine, a temporary thatched shed, a masonry well with apron and a cabook pit	Mrs. Joseline Bentara Arachchi of 8, Longdon Place, Bullers Road, Colombo	0 1 5.54
6	Ketakelagahawatta, part of assessment No. 30, Piyaratarama Road	Garden contains 2 kaju trees 3 years, a temporary thatched shed, a permanent zinc masonry latrine and 6 cabook pits	Jan Rupasingha of Waidiya Road, Dehiwala	0 2 4.1
7	Do.	Garden (no cultivation) contains a masonry shrine with bo tree	P. Sorata Thero of 29, Piyaratarama Road, Nedimala, Dehiwala	0 0 15.95
8	Ketakelagahawatta, assessment No. 34, Piyaratarama Road	Garden contains 10 coconut trees 30-40 years, 10 coconut plants 5-10 years, 6 jak trees 25 years, 7 jak plants 5-10 years, 2 mango trees 20 years, 8 mango plants 2-10 years, 2 ratadel trees 15-25 years, 2 ratadel plants 5 years, 12 kaju trees 10-20 years, 2 belin trees 20 years, 1 belin tree 15 years, 15 orange trees 2-8 years, 1 divul tree 40 years, 1 siyambala tree 20 years, 1 amberella tree 10 years, a mangoosteen tree 25 years, 2 uguressa trees 5 years, 12 murunga trees 5-10 years, 3 delun trees 10 years, 2 jambu trees 10 years, 1 kohomba tree 10 years, 1 tal tree 20 years, 1 kottan tree 5 years, 2 arecanut trees 10 years, 2 arecanut plants 2 years, 2 naran trees 8 years, 5 artha trees 2-5 years, 3 papaw trees 2 years, 10 plantain bushes, a permanent tiled masonry house, a masonry well, 2 masonry boundary walls, 2 masonry walls with a wooden gate, barbed wire fence and a path	Mrs. J. R. Jayawardena of 66, Ward Place, Colombo	1 0 9.28
9	Ketakelagahawatta, assessment Nos. 36 and 36/1, Piyaratarama Road	Garden contain 10 cocoanut trees 10 years, 5 jak trees 5-10 years, 2 mango trees 5-10 years, 2 ratadel trees 8-20 years, 1 siyambala tree 15 years, 1 delun tree 5 years, 1 orange tree 5-8 years, 4 lime trees 8 years, 1 arecanut tree 10 years, 1 pulun tree 10 years, 1 plantain bush, 2 permanent tiled masonry houses with temporary thatched mud attachment, a permanent masonry latrine and a cabook pit	M. Norbert, Sirisaranamkara Ramaya, Makandura, Gonawila and A. S. Sediris of Horatapola Pansala, Welhpennaghamulla	0 0 33.10

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
10	Kahatagahawatta, assessment No. 38, Piyaratana-rama Road	Coconut garden contains 26 coconut trees 10-15 years, 1 coconut tree 30 years, 10 jak trees 10-15 years, 2 ratadel plants 3-10 years, 6 lime trees 8 years, 3 orange trees 10 years, 2 naran trees 5-10 years, 32 arecanut trees 10-15 years, 4 murunga trees 4 years, 1 kamaranga tree 10 years, 1 jambu tree 3 years, 1 bilin tree 10 years, 1 ehela tree 10 years, 1 ethdimata tree 3 years, 2 kohomba trees 8 years, 1 guava tree 2 years, 6 papaw trees 1-3 years, 1 artha tree 1 year, 1 plantain bush, a permanent tiled masonry house with a temporary thatched shed attached, a permanent zinc masonry latrine, a masonry well with apron and a wooden gate	K. D. Podsingho Weerasekera of 38, Piyaratana-rama Road, Nedimala, Dehiwala	0 0 34.67
11	Korapuwahena, assessment Nos. 13, 13/1 and 13/2, Piyadassanarama Road	Garden contains 3 jak plants 2-5 years, 3 kaju plants 3 years, 2 murunga trees 5 years, 1 bel plant 2 years, 3 artha trees 3 years, 1 bo-tree 15 years, 9 papaw trees 1-3 years, 1 sevalamedia tree 3 years, 3 temporary thatched mud huts, part of an abandoned cabook quarry and 2 cabook pits and path	R. Rosalin Perera of 13, Piyadassanarama Road, R. A. Lidanona, E. D. Jinadasa, both of 13/1, Piyadassanarama Road, W. D. Herbert, 13/2, Piyadassanarama Road, E. D. Nonahamy of 18, Piyadassanarama Road, O. Albert Perera of 14, Piyadassanarama Road, Karagampitiya, Dehiwala, Mrs. J. R. Jayawardena of 66, Ward Place, Colombo and I. W. W. Indatissa of Kamalvil, Quarry Road, Dehiwala	0 2 27.58
12	Korapuwahena, assessment Nos. 3 and 5, Piyadassanarama Road	Garden contains 2 coconut trees 20-40 years, 3 mango trees 15 years, 2 arecanut trees 10 years, 1 kaju trees 20 years, 3 orange trees, 3 years, 2 lime trees 3 years, 1 delun tree 5 years, 1 guava tree 3 years, 1 murunga tree 5 years, 1 lahulu tree 10 years, 1 uguressa tree 15 years, 3 goraka trees 10 years, 1 weralu tree 10 years, 1 pulun tree 15 years, 2 dawata trees 20 years, 2 kobella trees 5-10 years, 1 ketakela tree 20 years, 1 lunumidella tree 15 years, 2 godapora trees 10 years, 4 milla trees 3 years, 2 tharana trees 10 years, 2 daulkurundu trees 8 years, 1 maditta tree 10 years, 1 velan tree 10 years, 3 erabadu trees 10 years, 2 hik trees 5 years, 1 jambu tree 3 years, a permanent tiled masonry building, a permanent tiled masonry latrine and part of an abandoned cabook quarry	D. F. Angonona Perera of 3, Piyadassanarama Road and J. D. A. Jayawardena of 5, Piyadassanarama Road, Karagampitiya, Dehiwala	0 0 35.36
13	Korapuwahena, assessment Nos. 177 and 179, Allan Avenue	Garden contains 6 coconut trees 15 to 25 years, 3 jak trees 40 years, 5 mango trees 3-10 years, 1 siyambala tree 30 years, 2 murunga trees 15 years, 6 arecanut trees 10 years, 1 bilin tree 20 years, 1 diul tree 20 years, 2 guava trees 8 years, 3 lime trees 2-5 years, 1 bombu tree 10 years, a permanent tiled masonry building with a temporary thatched mud shed attached, a masonry wall, part of an abandoned cabook quarry and cabook pit	D. F. D. Perera, 177, Allan Avenue, Dehiwala	0 0 34.31
14	Korapuwahena, assessment Nos. 185 and 185, Allan Avenue	Coconut garden contains 43 coconut trees 40 years, 1 mango tree 40 years, 5 jak trees 40 years, 2 ratadel trees 10 years, 1 jambu tree 5 years, 1 umbrella tree 2 years, 3 orange trees 5 years, 2 lime trees 4 years, 2 kaju trees 3-5 years, 2 murunga trees 4 years, 2 delun trees 2 years, 1 madan tree 10 years, 1 godapora tree 6 years, 16 artha trees 3-5 years, 2 kenda trees 5 years, a permanent tiled and masonry building with temporary thatched shed and a temporary tiled mud annexe, a temporary mud hut, a temporary thatched mud latrine, a permanent tiled masonry latrine, part of an abandoned cabook quarry and a cabook pit	A. Louisa Perera of 187, Allan Avenue, Dehiwala	0 2 8.86
15	Deigahawatta, assessment No. 189 Allan Avenue	Coconut garden contains 35 coconut trees 10-30 years, 1 jak tree 15 years, 1 mango tree 20 years, 1 siyambala tree 6 years, 24 kaju trees 20 years, 1 bilin tree 10 years, 1 weralu tree 15 years, 1 ketakela tree 25 years, 1 rukkatana tree 25 years, 1 kottan tree 10 years, 1 gonna tree 8 years, 1 daulkurundu tree 3 years and part of a cabook pit	Mrs. Alice Kotalawala, Horton Lodge, Horton Place, Colombo	0 2 18.65
16	Katagahawatta, part of assessment Nos. 195/2 and 195/3, Allan Avenue	Coconut garden contains 1 coconut tree 25 years, 26 coconut plants 5-10 years, 1 rubber tree 10 years, 2 weralu trees 2 years, 4 cabook pits and parts of 2 cabook pits	Samarasingha Arachchige James Perera, L. Emalia Perera, H. Agnes, E. G. A. Weerakoon, H. Arthur, H. G. A. Weerakoon, H. P. L. G. A. Weerakoon, all of 195/2, Allan Avenue, Dehiwala, H. Margaret, E. G. A. Weerakoon of 195/3, Allan Avenue, Dehiwala, H. Adeline E. G. A. Weerakoon c/o P. Marshall Dias of Battaramulla, Talangama, H. Gilbert S. G. A. Weerakoon c/o L. Baron Perera of Udumulla, Mulle-riyawa and Miss Dona Ponnampereuma and Mrs. R. C. Ponnampereuma c/o A. M. Samarasinghe, Fiscal Office, Panadura	0 2 20.10

පාලක පුස්තකයේ 1950 ආදියේ සඳහන් කර ඇත

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
17	Korapuwahena, assessment Nos. 14 and 18 Piyadassanarama Road	Garden contains 3 coconut plants 2-5 years, 11 jak trees 5-10 years, 9 mango trees 5-8 years, 6 orange trees 3-5 years, 3 guava trees 5 years, 2 bel trees 3 years, 1 siyambala tree 3 years, 1 durian tree 5 years, 4 lime trees 3 years, 4 pulun trees 5 years, 2 artha plants 1 year, 1 papaw tree 2 years, 2 arecanut trees 5 years, 2 plantain bushes, 2 temporary thatched mud huts, parts of an abandoned cabook quarry and 8 cabook pits	O. Albert Perera, 14, Piyadassanarama Road, E. D. Nonohamy, 18, Piyadassanarama Road, Karagamptiya, Dehiwala, Mrs. J. R. Jayawardena, 66, Ward Place, Colombo, and I. W. W. Indatissa of Kamalvil, Quarry Road, Dehiwala	0 1 20.66
21	Kahatagahawatta, assessment number	no Path	Prevachchapalankara Pirivean, Naramala, Trustee Piyadassi Thero, Piyadassanaramaya, Dehiwala	0 0 6.13
22	Kahatagahawatta alias Siyambalagahawatta, assessment No. 46/2, Piyadassanarama Road	Garden contains 1 coconut tree 30 years, 12 coconut plants 1-5 years, 1 siyambala tree 40 years, 1 jak tree 7 years, 3 waldel plants 2-3 years, 2 orange plants 2 years, 5 artha trees 3 years, 60 plantain bushes, a temporary thatched mud hut and temporary thatched hut	Mrs. J. R. Jayawardena, 66, Ward Place, Colombo, I. W. W. Indatissa, Kamalvil, Quarry Road, Dehiwala, A. M. Samaranyake, Fiscal Office, Panadure, Mrs. C. E. Gunaratne, c/o the Public Trustee, Colombo, L. Peternella Perera Hamne, Quarry Road, Dehiwala	0 1 36.23
23	Kahatagahawatta, part of assessment No. 46/1, Piyaratnarama Road	Path	H. William, 4 Hill Street, Dehiwala	0 0 2.63
24	Kahatagahawatta, part of assessment No. 34, Piyaratnarama Road	Garden contains 3 coconut trees 40 years, 1 kaju tree 5 years, 3 artha trees 2 years	Mrs. J. R. Jayawardena, 66, Ward Place, Colombo, and I. W. W. Indatissa, Kamalvil, Quarry Road, Dehiwala	0 1 3.60
25	Kahatagahawatta, assessment No. 42, Piyaratnarama Road	Rubber and garden (interplanted) contains 7 coconut trees 40 years, 25 rubber trees 30 years, 2 kaju trees 25 years and 1 mango tree 40 years	do.	0 3 22.76
26	Kahatagahawatta, part of assessment No. 34, Piyaratnarama Road	Open land	do.	0 0 21.63
27	Do.	Garden contains 2 coconut plants 1 year and 10 plantain bushes	do.	0 0 16.45

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on September 19, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Colombo, August 12, 1950

S. J. WALPITA,
Assistant Government Agent.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, R. D. P. Paulusz, Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto.
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear personally or by agent duly authorized in writing before me at the Matale Kachcheri on October 6, 1950, at 10.30 a.m.; and
 - (b) notify to me in writing on or before September 25, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, August 18, 1950.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
307	Medawelayamanakumbura, Medawelayamana-pillewa	Paddy field and coconut garden	U B. Dissanayake of Dullewa	1 1 23

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, R. D. P. Paulusz, Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto.
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear personally or by agent duly authorised in writing before me at the Matale Kachcheri on October 6, 1950, at 11.15 a.m.; and
 - (b) notify to me in writing on or before September 25, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, August 18, 1950.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galpilhillehena	Rubber and cocoa 30 years, contains also coconut and arecanut over 30 years	H. H. D. Devanarayana of Gurulawela, Ukuwela	1 0 15

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I hereby give notice, as required by section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which is required for a public purpose, for widening the entrance to Tenna-Ankumbura Road.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorised in writing, before me at the Matale Kachcheri on October 6, 1950, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 25, 1950, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands amount of compensation and the detail of computation of such.

The Kachcheri,
Matale, August 16, 1950.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

Lot No	Name of the land	Description of the land referred to		Extent
		Description	Claimant	
Preliminary Plan No. A 1,601. Village—Tenna village in Kohonsiyapattu in Matale South				
1	Agalekosgahumulawatta	Garden contains part of a masonry step	Urapola Mudalige Henry Priyadasa	0 0 0.5
2	Do.	Garden contains 2 arecanut trees, 1 sapu tree, 1 cocoa tree, and 1 mango tree	do	0 0 0.7 LP 6052

HAVING been duly directed by the Honourable the Minister for Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for widening the entrance to Enderamulla Road, to wit:—

Lot	Name of Land	Description of the land referred to		Extent
		Description	Name of Claimant	
Preliminary plan No. A 1,113. Village—Maha Ambalangoda (Part) and Wiligoda (Part)				
1	Uranpitiyemaranawatta, part of assessment No. 55 of Ward No. 6	Garden contains 3 coconut trees about 30 years	Emah Francina Gunatunga of Maha Ambalangoda, Ambalangoda	0 0 3
2	Delgahawatta, part of assessment No. 22, Ward No. 6	Garden contains 1 jak tree about 50 years, 1 coconut tree about 8 years and part of a tiled masonry building	Dionis de Silva Jayaweera, Daniel Jayaweera, Lucihamy Jayaweera, Jaishami Jayaweera, Simon Jayaweera, Siyadoris Jayaweera, Odiris Jayaweera, Sawhami Jayaweera, Sembukutti Arachchi Joemona, all of Wiligoda, Ambalangoda	0 0 2.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Ambalangoda Resthouse, on September 22, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, August 18, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.
LP 6157

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for G/Kahanda Mixed School, to wit:—

Lot	Name of Land	Description of the land referred to		Extent
		Description	Name of Claimant	
Preliminary plan No. A 1,190. Village—Kahanda				
1	Paragahawatta	Garden contains 5 coconut trees 3 years, 4 jak and 4 mango trees 15-25 years, 28 coconut trees, 3 cashew trees and 2 arecanut trees 5-25 years, and cinnamon 12 years	K. K. Hendrick Appuhamy, Tittagalla, Ahangama	0 1 22.3
2	Do.	Garden contains 88 coconut trees, 17 jak trees, 2 goraka trees 15-35 years, 10 coconut trees, 2 breadfruit trees, 33 arecanut trees, 2 lime trees, 5 domba trees, 1 kitul tree, 11 Mango trees, 13 cashew trees 5-25 years and cinnamon 12 years, tiled mud building and an earth well	K. D. C. Gunaratna, Kahanda, Angulugaha, and D. L. S. Samarasekara, Bataduwa, Galle	2 0 20.7
3	Paragahawatta-addarakumbura	Paddy field	K. D. C. Gunaratna, Kahanda, Angulugaha	0 1 23.7
4	Paragahawatteowita	Owita contains no cultivation	do.	0 1 28.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Galle Kachcheri, on September 27, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, August 15, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the extension of Varichchenai Channel, to wit:—

Lot	Name of Land	Description of the land referred to		Extent
		Description	Name of Claimant	
Preliminary plan No. A 936. Village—Koduvamadu				
1	Mayilavattaranpoomi	Paddy field	A. Seenithamby of Chenkaladi	0 0 13.4
4	Do.	do.	K. Poopalapillai of Chenkaladi	0 0 5.1
5	Mangalamadupoomi	do.	K. Arumugam of Vandaramula	0 0 1
6	Do.	do.	K. Poopalapillai of Chenkaladi	0 2 38.7
7	Do.	do.	M. Vadivelu of Batticaloa	1 1 34.7
8	Do.	Chena	Mrs. B. T. Kanapathipillai of Chankaladi	0 3 30.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Divisional Revenue Officer's Office, Chenkaladi, on September 18, 1950, at 8.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Batticaloa, August 14, 1950.

E. E. GRENIER,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for village expansion, to wit:—

Lot	Name of Land	Description of the land referred to		Extent
		Description	Name of Claimant	
Preliminary plan No. A 652. Villages—Basnagoda, Lenagala and Waharaka				
2	Mahakanda Estate alias Telambuhena	Coconut estate 10-20 years, contains a thatched mud house	Sir J. P. Obeysekera of Batadola, Veyangoda, disputed by Kande Arachchillage Charlis Singho and Kande Arachchillage Mohotti Appu of Walgampota	6 3 2
3	Mahakanda Estate alias Dambugolla	Coconut estate 3-5 years	Sir J. P. Obeysekera of Batadola, Veyangoda	4 0 23
4	Mahakanda Estate alias Digarolla	Chena	Sir J. P. Obeysekera of Veyangoda, disputed by Henaka Achchillage Dingiri Banda and Henaka Achchillage Thomis alias Jems of Walgampota	2 0 24
5	Mahakanda Estate alias Dambugolla, Dekanawila, and Bulatwelehena	do.	Sir J. P. Obeysekera of Batadola, Veyangoda	20 3 30
6	Mahakanda Estate alias Dekanawila	Rock contains forest trees	do.	1 2 14
7	Mahakanda Estate alias Dekanawila	Coconut estate 4-8 years	do.	10 3 21
8	Mahakanda Estate alias Dambugolla	Forest	do.	11 0 7
9	Mahakanda Estate alias Telambuhena	Coconut estate 20 years	do.	0 0 31
10	Do.	do.	Ditto, disputed by Wickrama Arachchillage Thomis and Wickrama Arachchillage Appuhamy of Basnagoda	0 2 19
11	Mahakanda Estate alias Dambugolla and Meegastenna	Chena	Sir J. P. Obeysekera of Batadola, Veyangoda	3 2 24
12	Mahakanda Estate alias Dambugolla	do.	do.	0 3 29

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
13	Mahakanda Estate <i>alias</i> Mahigatenna	Coconut estate 10-25 years	Sir J. P. Obeysekera of Batadola, Veyangoda	9	1	20
14	Do.	Rock contains a zinc masonry building	do.	2	2	3
15	Do.	Chena	do.	3	1	2
16	Do.	Coconut estate 1-15 years	do.	7	3	19
17	Mahakanda Estate <i>alias</i> Mahigatenna and Kahagala	Rock contains forest trees	do.	9	0	15
18	Mahakanda Estate <i>alias</i> Mahigatenna	Chena	do.	0	3	34
19	Mahakanda Estate <i>alias</i> Kahagala-palla	Alstonia plantation, 2 years	do.	0	2	6
20	Do.	Coconut estate 2-5 years	do.	4	1	10
21	Mahakanda Estate	Coconut estate over 25 years	do.	10	0	26
22	Do.	do.	do.	2	3	1
23	Do.	Rock contains a few scattered coconut trees over 25 years	do.	1	3	9
24	Do.	Coconut estate over 25 years	do.	2	3	13
25	Do.	Paddy field	do.	0	1	2
26	Do.	Chena contains a few scattered coconut trees 2-5 years	do.	14	2	10
27	Do.	Rock	do.	1	1	23
28	Do.	Coconut estate over 25 years	do.	3	3	6
29	Do.	Rock	do.	0	1	20
30	Do.	Coconut estate 2-10 years	do.	2	3	9
31	Do.	Rock	do.	3	1	29
32	Ditto, <i>alias</i> Meegastenna	Rock contains forest trees	do.	1	0	30
33	Mahakanda Estate <i>alias</i> Meegastenna	Forest	do.	3	1	30
34	Do.	Chena contains a few lunumidella trees 5 years	do.	2	2	38
35	Do.	Chena	do.	1	1	10
36	Do.	Coconut estate 2-10 years	do.	27	3	16
37	Do.	Paddy field	do.	1	0	2
38	Mahakanda Estate	Rock	do.	0	2	7
39	Do.	Chena	do.	5	3	6
40	Do.	Coconut estate over 25 years	do.	2	1	18
41	Mahakanda Estate <i>alias</i> Udapurana	Paddy field	do.	1	2	8
42	Do.	Rock contains forest trees	do.	1	3	11
43	Mahakanda Estate <i>alias</i> Udapurana and Dambugolla	Coconut estate 2-10 years contains a temporary thatched mud house	do.	15	0	24
44	Mahakanda Estate <i>alias</i> Udapuraveatula	Rock	do.	1	0	33
45	Mahakanda Estate <i>alias</i> Dambugolla	Chena	do.	3	3	21
46	Mahakanda Estate <i>alias</i> Bulatwelahena	Rock contains forest trees	do.	8	3	11
47	Mahakanda Estate <i>alias</i> Udapurana	Coconut estate 6 years	do.	3	3	50
48	Mahakanda Estate <i>alias</i> Bulatwelahena	Chena	do.	1	1	33
49	Do.	do.	do.	4	0	12
50	Do.	Coconut estate 4-6 years	do.	6	2	20
51	Do.	Chena	do.	4	3	10
52	Do.	Rock contains forest trees	do.	0	3	16
53	Mahakanda Estate <i>alias</i> Loolpotatenna	Chena	Ditto and the Crown	0	2	18
54	Mahakanda Estate <i>alias</i> Tanahena and Ankendagolla	Rock contains forest trees	do.	2	2	30
55	Do.	Chena	do.	8	1	23
56	Mahakanda Estate <i>alias</i> Tanahena and Hetikanda	do.	Ditto, Lenagala Arachchige Simon Singho and Lenagala Arachchige Abilm Singho, both of Lenagala	2	1	8
57	Mahakanda Estate <i>alias</i> Loolpotatenna	Coconut estate 5-6 years	Sir J. P. Obeysekera, Batadola, Veyangoda	3	3	39
58	Mahakanda Estate <i>alias</i> Bulatwelaheneatula	Rock contains forest trees	do.	3	1	11
59	Mahakanda Estate <i>alias</i> Warakahena Udapurana and Bulatwelahena	Chena contains 4 coconut trees 4-6 years	do.	6	2	36
60	Mahakanda Estate <i>alias</i> Udapurana	Coconut estate 2-10 years	do.	6	1	7
61	Mahakanda Estate	Rock contains scattered coconut trees over 25 years	do.	5	2	10
62	Do.	Deniya	do.	0	1	4
63	Do.	Coconut estate over 25 years contains one temporary thatched mud house	do.	64	2	38
64	Do.	Rocky land contains coconut trees 5-10 years	do.	0	1	27
65	Ditto, <i>alias</i> Minimaramekumbura	Paddy field	do.	1	3	10
66	Mahakanda Estate	Coconut estate over 25 years, contains a thatched mud building	do.	16	2	34
66½	Road	Road	do.	1	1	16
67	Mahakanda Estate	Coconut estate over 25 years, contains 3 temporary thatched mud buildings and a temporary thatched wooden building	do.	48	1	36
68	Do.	Paddy field	do.	0	1	12
69	Do.	do.	do.	0	1	26
70	Do.	Chena contains coconut trees 1-2 years	do.	5	1	19
71	Do.	Rubber 20-25 years	do.	5	1	1
72	Do.	Rocky land contains coconut trees 1-2 years	do.	2	2	19

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
73	Mahakanda Estate	Chena	Sir J. P. Obeysekera, Batadola, Veyangoda ..	1 1 15
74	Do.	Coconut estate 20-30 years	do. ..	3 2 1
75	Do.	Rocky land contains coconut trees 20-25 years	do. ..	0 3 4
76	Do.	Rocky land contains coconut trees 20-25 years	do. ..	2 0 11
77	Do.	Rubber 30-35 years	do. ..	0 0 37
78	Do.	Rocky land contains coconut trees over 25 years	do. ..	2 1 8
79	Do.	do.	do. ..	1 0 14
80	Ditto, <i>alias</i> Wewelpandura	Paddy field	do. ..	0 2 6
81	Mahakanda Estate <i>alias</i> Andiyehena	Coconut estate over 25 years	Ditto and Wittanage Peris Singho of Basnagoda ..	0 2 34
82	Mahakanda Estate	Rocky land contains coconut trees over 5 years	Sir J. P. Obeysekera, Batadola, Veyangoda ..	1 0 25
82½	Do.	Coconut estate over 25 years	do. ..	0 0 22
83	Do.	Denya	do. ..	0 2 2
83½	Do.	Coconut estate over 25 years	do. ..	0 0 14
84	Do.	Rocky land contains coconut trees over 25 years	do. ..	1 0 26
85	Do.	Coconut estate over 25 years contains 3 thatched mud-temporary buildings and 1 temporary thatched wooden building	do. ..	53 0 34
85½	Do.	Coconut estate over 25 years	do. ..	0 1 37
86	Do.	do	do. ..	7 0 7
86½	Do.	do.	do. ..	0 1 9
87	Do.	Paddy field	do. ..	0 3 30
88	Do.	Rocky land contains coconut trees 5-10 years	do. ..	1 2 18
89	Do.	Rock	do. ..	13 0 29
90	Do.	Forest	do. ..	7 2 20
91	Do.	Chena contains coconut trees 1-2 years	do. ..	41 0 3
92	Do.	Rock	do. ..	3 1 38
93	Mahakanda Estate <i>alias</i> Yakkumbadiwatiya	Paddy field	do. ..	0 3 33
94	Do.	Coconut estate over 25 years	do. ..	12 0 5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Gonagaldeniya School, on September 18, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, August 16, 1950.

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Particulars of Land to be dealt with

Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m., on September 15, 1950, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent.

Colombo, August 21, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Final village plan No. 549. Village—Magedara

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1126	A. R. Goonewardena ..	45 0 33
1142 & 1143	N. D. S. Jayasuriya ..	27 1 36
1153	W. G. Sadris Appuhamy ..	9 0 12
1233	L. H. Diamond de Silva ..	9 2 14
1227	D. W. Wickremaratna ..	44 0 7
1286	W. D. Arohs ..	5 1 31

Land Redemption Notices

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 5 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance, as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

<i>Schedule</i>				
Preliminary Plan No. A 614. Village—Peherambe				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kudumiriyewatta <i>alias</i> Kudumiriyehena	Rubber, 25 years	Mrs. L. M. Direkze, "Oriel House", Kegalla	9 2 32
2	Kudumiriyewatta <i>alias</i> Kudumiriyehena, Himpendalehena <i>alias</i> Himpendalewatta	Rubber, 25 years, contains three temporary houses	do.	2 2 9

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Eardley Godfrey Goonewardene, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Nuwara Eliya Kachcheri on October 16, 1950, at 10.30 a.m.; and
 - (b) notify to me in writing on or before the ninth day of October, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, August 22, 1950.

E. G. GOONEWARDENE,
Assistant Government Agent.

<i>Schedule</i>				
Preliminary plan No. A 1,594. Village—Harangala				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Veerapalulevela	Tea, 25 years	C. Sandanam and S. Muttiah, both of Gondermawa Estate, Nawalapitiya	1 1 38

L. P. 6182

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Melville Keverne Trelawny Sandys, Government Agent, Galle District, acting under the authorisation granted to me by the Land Commissioner, under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at Galle Kachcheri, on September 22, 1950, at 11 a.m., and shall state the nature of their respective interests in such land, and the amount and particulars of their claims to compensation for such interests.

Notice published in *Government Gazette* No. 9,985 of June 17, 1949, is cancelled.

The Kachcheri,
Galle, August 20, 1950.

M. K. T. SANDYS,
Government Agent.

<i>Schedule</i>				
Preliminary plan No. A 1,157. Village—Malawenna in Wellaboda Pattu				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Welukumburedeniya	Coconut garden about 40 years	The late Ilandaridewa Umaris de Silva of Seenigama (Administrator: The Public Trustee, Colombo)	0 1 12

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Vijay Perera Vittachi, Assistant Government Agent of the Galle District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Galle Kachcheri, on September 27, 1950, at 9 a.m., and shall state the nature of their respective interests in such lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, August 15, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

<i>Schedule</i>				
Preliminary plan No. A 1,228. Village—Kirimetiya				
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Paregopala	Paddy field	Mrs. J. Wijetunga of Florida Estate, Batapola	0 1 12
2	Do.	do.	do.	1 0 0
3	Kirimetiyaudamulla	Garden over 30 years, contains a temporary thatched mud house	do.	0 2 5

L D.—B 49/50

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Dalawelle Gurukandage Dayaratna, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear personally or by agent duly authorised in writing before me at Belgala School on October 7, 1950, at 10 a.m.; and
 - (b) notify to me in writing on or before September 30, 1950, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, August 18, 1950.

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Preliminary Plan No. A 614. Village—Peherambe Description	Name of Claimant	Extent A R P.
1	Kudumiriyewatta <i>alias</i> Kudumiriyehena	Rubber 25 years	Mrs. L. M. Direkze of "Oriel House", Kegalla	9 2 32
2	Kudumiriyewatta <i>alias</i> Kudumiriyehena, Him- pendalehena <i>alias</i> Himpendalewatta	Rubber 25 years, contains 3 tem- porary houses	do.	2 2 9

Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance No. 61 of 1942

I, Dalawelle Gurukandage Dayaratna, Assistant Government Agent of the Kegalla District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me, and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Mawanella Resthouse on October 6, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, August 21, 1950

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Udahawatta	Waste land and garden, contains coconut, jak, teak and arecanut trees 20–25 years, a few tea bushes 16 years and a temporary house	R. Pannananda Thero of Udattawa Temple, Mawanella	1 1 14

Miscellaneous Land Notices

No. LS 1210.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Mr. H. D. Wickremasinghe of Hakgala has applied for a lease of lot 2 in P. P. A 927, in extent 10 perches, situated in Hakgala, Nuwara Eliya District.

2. The applicant has held this land on annual permit since 1947, and has improved the land and constructed a substantial boutique thereon. As tenure under a permit is no longer appropriate, it is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) term: 99 years with effect from January 1, 1950;
- (b) rent: Rs. 15 per annum, subject to revision every thirty years; and
- (c) the lessee shall use the land as a site for a boutique, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

Colombo, August 25, 1950

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

No. LS 972.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that His Lordship the Bishop of Chilaw has applied for the lease of a piece of Crown land, 14 ft. by 14 ft. in extent, situated near the Kadawatha ferry, Pitigal Korale South, Chilaw District, for the purpose of erecting a statue of St. Anthony thereon.

2. The application has been made at the instance of the Roman Catholic inhabitants of Kammala Pattu and the neighbourhood. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) term: 30 years;

(b) rent: 50 cents per annum;

(c) the lessee shall, within six months from the date of commencement of the lease and to the satisfaction of the Assistant Government Agent, Puttalam, erect on the land a statue of St. Anthony; and

(d) the lessee shall use the land as a site for a statue of St. Anthony, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undermentioned within six weeks from the date hereof.

Colombo, August 25, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම්

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි විධිවිධාන යටතේ දැන්වීමක් ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උපයෝගීකර තිබෙන බවත් එම ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි විධිවිධාන (1) වැනි උප විධිවිධාන යටතේ කායිකව හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී ඇදවත් සේනානායක හැමිස් මට මෙහි ප්‍රකාශ කරමි.

- ත්‍රිකුණාමලේ සහරාණේ භිමසන් නො. 4 පිහිටි අම්පිට්ටි නිගන අස්කර ½ ක් ප්‍රමාණ බිහිකැමැල්ලට මායිම:—
- උතුරු-නැගෙනහිර: ඩී. කවුමුරිකාර් සහ ඇම්. ඇස්. ඇස්. මොහමඩ්වත් අයිති ඉඩම;
- ඉකුණු-නැගෙනහිර: ඇම්. ඇස්. ඇස්. මොහමඩ්වත් අයිති ඉඩම;
- දකුණු-බස්නාහිර: රසුල්වත් අයිති අයිස් මෝල්;
- උතුරු-බස්නාහිර: පටු පාර.

මේ 1950 ක්වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි විධිවිධාන යටතේ දැන්වීමක් ප්‍රකාශයකි. බිහිවී සේනානායක, කායිකවිධාන හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි විධිවිධාන යටතේ දැන්වීමක් ප්‍රකාශයකි

මීට කොටසට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගනු ලැබූ ඉඩම් පොදුකරණය මගින් නිවැරදි කර තිබෙන බැවින් (දැඩි ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි විධිවිධානයේ සාකච්ඡාවලට ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි විධිවිධාන යටතේ කිසිවක් සේවයට නොගනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එම ඉඩම් පොදුකරණයට නොගනු ලැබූ බවට ප්‍රකාශයක් සඳහා අවසාන විධිවිධාන බවත් එහි ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකවිධාන හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී ඇදවත් සේනානායක හැමිස් මට මෙහි ප්‍රකාශ කරමි.

1950 ක්වූ ජූලි මස 28 වැනි දින කොළඹදීය. බිහිවී සේනානායක, කායිකවිධාන හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය බුල් පරාමේ නොමිමරය A 614. ගම්—පරණවෙල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම් හිමිවන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කුමුරුමුල්ලේවත් නොහොත් කුමුරුමුල්ලේවත් අවුරුදු 25 ක් මහලු රබර්	ඇල්. ඇම්. දිසානායක සහ සී. ඩී. ඩිසානායක	9 2 32
2	කුමුරුමුල්ලේවත් නොහොත් කුමුරුමුල්ලේවත්, එම කාවකාලික බෙල්ලේවත් දැරුවත් නොහොත් හින්දුන්දර මත්ත	එම කාවකාලික බෙල්ලේවත් දැරුවත් නොහොත් හින්දුන්දර මත්ත	2 2 9

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි විධිවිධාන යටතේ දැන්වීමක්

කුමුරුමුල්ලේ දිසානායක ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නැවත කැපවූ ඉඩම් පොදුකරණය මගින්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ පනතේ 7 වැනි විධිවිධාන යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙහි ප්‍රකාශයක් කළේය.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවසාන වන්නා සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එම ගැනීමට අදහස් කරන ඉඩම මෙහි සඳහන් වන්නා සඳහා මාස 6 ක් අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එම ගැනීමට අදහස් කරන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) මේ 1950 ක්වූ බන්කාබර් මස 16 වැනි දින ප්‍රථමය 10.30 පැමිණ මාස 6 ක් ඉදිරිපත් කළ යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ජ්‍යෙෂ්ඨ නොවන කෙනෙක් එම මාස 6 ක් ඉදිරිපත් කළ යුතුය.
- (ආ) කම ද එම ගැනීමට අදහස් කරන ඉඩම ගැන අයිතිවාසිකම් මේ 1950 ක්වූ බන්කාබර් මස 9 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නොහොත් අයිතිවාසිකම් මගින්, වන්දි ඉල්ලා ගැනීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය සඳහන් කළ පිළිවෙලකින් විස්තර ගත මේ මාස 6 ක් ලියවිල්ලකින් දැනුම් දී ගත යුතුය.

මේ 1950 ක්වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි විධිවිධාන යටතේ දැන්වීමක් ප්‍රකාශයකි. ජ. ජ. ඉක්වින, කුමුරුමුල්ලේ දිසානායක ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නැවත කැපවූ.

උප ලේඛනය ශ්‍රී ලංකා පරාමේ නොමිමරය A 1,594. ගම්—වරණවෙල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම් හිමිවන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වරණවෙලේවත් නොහොත්, අවුරුදු 25 ක්. ඩී. සන්දනම් සහ ඇස්. බ්‍රහ්මචාරිය, කොන්දේන් නාවලිවත්ත, කාවලිවත්ත	ඩී. සන්දනම් සහ ඇස්. බ්‍රහ්මචාරිය, කොන්දේන් නාවලිවත්ත, කාවලිවත්ත	1 1 38

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි විධිවිධාන යටතේ දැන්වීමක්

මානලේ දිසානායක ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නැවත කැපවූ ඉඩම් පොදුකරණය මගින්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ පනතේ 7 වැනි විධිවිධාන යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙහි ප්‍රකාශයක් කළේය.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවසාන වන්නා සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එම ගැනීමට අදහස් කරන ඉඩම මෙහි සඳහන් වන්නා සඳහා මාස 6 ක් අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එම ගැනීමට අදහස් කරන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) මේ 1950 ක්වූ බන්කාබර් මස 16 වැනි දින ප්‍රථමය 10.30 පැමිණ මාස 6 ක් ඉදිරිපත් කළ යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ජ්‍යෙෂ්ඨ නොවන කෙනෙක් එම මාස 6 ක් ඉදිරිපත් කළ යුතුය.
- (ආ) කම ද එම ගැනීමට අදහස් කරන ඉඩම ගැන අයිතිවාසිකම් මේ 1950 ක්වූ බන්කාබර් මස 9 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නොහොත් අයිතිවාසිකම් මගින්, වන්දි ඉල්ලා ගැනීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය සඳහන් කළ පිළිවෙලකින් විස්තර ගත මේ මාස 6 ක් ලියවිල්ලකින් දැනුම් දී ගත යුතුය.

මේ 1950 ක්වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි විධිවිධාන යටතේ දැන්වීමක් ප්‍රකාශයකි. ආර්. ඩී. පී. පටුලක්, මානලේ දිසානායක ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ නැවත කැපවූ.

උප ලේඛනය නො. 50 අයිතිම් ගම් බිහිවීමේ නො. 2 ක් අයිතිකර. ගම්—පල්ලේපොල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම් හිමිවන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
307	මානලේවත්ත කුමුරු, මානලේවත්ත පල්ලේවත්ත	කුමුරු සහ පල්ලේවත්ත	1 1 23

ආංචුච්චිකවණිකතම, ඒ නම:—C/අදිව්ටු ප්‍රධාන පාරිකාරාමි සංදිව පිණිස පවතින පහසුකම් සඳහා අලුතින් වහලක් වැඩ කරන ස්ථානයක් පිණිස “අංචුච්චිකවණික තමා” විවේචන වගන්තියේ කර්තව්‍ය පාරිකාරාමි ප්‍රකාරයට පොදු සේවයට පවැඩ පිටුපස ඇති ප්‍රධාන පාරිකාරාමි සංදිව වැඩ වැඩි කිරීම, ඒ ඉතිරි කිරීම:—

මිනිසම නො. A 2,794. ගම්—කරුමපිටිය සහ නැදිමාලේ (කොටුපත්)

නො.	ඉඩම් නම	ආශ්‍රිත	ඉඩම්කරුවන්ගේ නම	වගක, ආ. රු. ප.
1	කොරපුමානේන, තක්කේරු නො. 146, ඇලට් ඇවිහිටු	අවුරුදු 40 පොල්ගස් 3, කෙසෙල් පඳුරු 8 හස අත්සරිතලද කවුක්වලක් ඇති ඉඩම	එම්. ගුණනාන්ද ටෙරේ, නො. 134, උපාලි මහඤ්ඤාරභීග, ඇලට් ඇවිහිටු, දෙහිවල	0 0 39.74
2	එම	අවුරුදු 40 පොල්ගස් 3, කවුක්වලක් සහ කවුක්වලක් ඇති ඉඩම	එච්. ආර්. ජයවර්ධන හේරත්, 66, ෆැන්ඩ් පෙලස්, කොළඹ, ආබ්. ඩබ්ලිව්. ඩබ්ලිව්. ඉන්දුනික, “කමල් විල්” ශල්පිල පාර, දෙහිවල, ආබ්. සයිමන් පෙරේරා, 164, ශල්පිල පාර, දෙහිවල, ඩී. මේරිනෝනා, 470, ඛේදිගාපාර, දෙහිවල, ආබ්. ඩී. පෙරේරා, ශල්පිල පාර, දෙහිවල, ඒ. වෙල්ලිකා පෙරේරා, ශල්පිල පාර, දෙහිවල, ආබ්. ඩී. පෙරේරා, පි. සේනානන් පිරිස්, ශල්පිල පාර, දෙහිවල, ඩී. ඒ. ආබ්. සයිමන් පෙරේරා, 470, ඛේදිගාපාර, දෙහිවල, පී. පී. රාජගුණ, මාදේල, ඇස්. රාජගුණ, උඩුකඹ, ආල, එච්. පී. රාජගුණ, ඛේදිගාපාර, දෙහිවල, ඒ. ඇල්. රාජගුණ, ඩී. හැම් පෙරේරා, මල්සක මුල්ලමත්ත, කොටුපත්	0 3 7.70
3	කොරපුමානේන, තක්කේරු නො. 167, ඇලට් ඇවිහිටු	අවුරුදු 40 පොල්ගස් 13, අවුරුදු 30 පොල්ගස් 1, අවුරුදු 15 පොල්ගස් 1, අවුරුදු 6 පොල්ගස් 1, උරුම කටුපාරක හිට මානිකිලියන්, අත්සරිතලද කවුක්වලක් සහ කවුක්වල පිල් 4 ඇති ඉඩම	එච්. ආර්. ජයවර්ධන හේරත්, 66, ෆැන්ඩ් පෙලස්, කොළඹ, ආබ්. ඩබ්ලිව්. ඩබ්ලිව්. ඉන්දුනික, “කමල් විල්” ශල්පිල පාර, දෙහිවල, ආබ්. සයිමන් පෙරේරා, 164, ශල්පිල පාර, දෙහිවල, ඩී. මේරිනෝනා, 470, ඛේදිගාපාර, දෙහිවල, ඒ. වෙල්ලිකා පෙරේරා, ආබ්. ඩී. පෙරේරා, පී. සේනානන් පිරිස්, ශල්පිල පාර, දෙහිවල, ඩී. ඒ. ආබ්. සයිමන් පෙරේරා, 470, ඛේදිගාපාර, දෙහිවල, පී. පී. රාජගුණ, මාදේල, ඇස්. රාජගුණ, උඩුකඹ, ආල, එච්. පී. රාජගුණ, ඛේදිගාපාර, දෙහිවල, ඒ. ඇල්. රාජගුණ, ඩී. හැම් පෙරේරා, මල්සක මුල්ලමත්ත, කොටුපත්	2 1 37.75
4	කැමකැලගමත්ත, තක්කේරු නො. 24/1, පිහරනාරම් පාර	අවුරුදු 25 පොල්ගස් 2, අවුරුදු 2 පොල්ගස් 4, අවුරුදු 2 කොස්පැර 8, අවුරුදු 2 උඩදේ පැල පැලක්, අවුරුදු 20 කිලිපත් 2, අවුරුදු 10 දිවුල්ගස් 1, අවුරුදු 2 දේහිගස් 2, අවුරුදු 2 ගස්වලක් 8, අවුරුදු 2 ආනාගස් 5, කෙසෙල් පඳුරු 11 හස තාම් කාලික අතු පෙහිලි මට්ටමක් ඇති ඉඩම	ඇල්ෆ්‍රඩ් අනපත්තු, 60, ඇලට් ඇවිහිටු, දෙහිවල	0 1 5.28
5	කැමකැලගමත්ත, තක්කේරු නො. 24, පිහරනාරම් පාර	අවුරුදු දෙක පොල්පැල 1, අවුරුදු දෙක උඩදේ පැල 1, අවුරුදු 2 කොස්පැර 1, අවුරුදු 5 දිවුල්ගස් 1, අවුරුදු 30 කජු 3, අවුරුදු 5 කජු පැල 3, අවුරුදු 20 කෙහිරුකොළ 1, අවුරුදු 10 පඳුරු ගස් 1, අවුරුදු 2 ආනාගස් 12, කෙසෙල් පඳුරු 7, උරුම කටුපාරක හිට මානිකිලියන්, තාම් කාලික අතු පෙහිලි මට්ටමක්, ඒ අතරින් පිහරනාරම් කටුපාරක පිල් දක් සහ කවුක්වලක් ඇති ඉඩම	ජයවර්ධන හේරත්, කො. 8, පොත්තිස් පෙලස්, මුල්ලමත්ත පාර, කොළඹ	0 1 5.54
6	කැමකැලගමත්ත, තක්කේරු නො. 30, පිහරනාරම් පාර	අවුරුදු 3 කජු 2, තාම් කාලික අතු පෙහිලි මට්ටමක්, තාම් කාලික අතු පෙහිලි කටුපාරක හිට මානිකිලියන් සහ කවුක්වල පිල් 6 ඇති ඉඩම	ජයවර්ධන හේරත්, ඛේදිගා පාර, දෙහිවල	0 2 4.01
7	එම	මල්සක සහ මල්මත්ත ඇති (වැටිලි කැපී) ඉඩම	ඒ. සෝරත ටෙරේ, 29, පිහරනාරම් පාර; නැදි මාලේ, දෙහිවල	0 0 15.95

නො. ඉඩම් හිමි	අංක	අයිතිකම්කරුන්ගේ නාම	මහල, අ.ර.ප.
8 කුටකුල ගසමිත්ත, කන්සේරු නො. 34, පිහරට්තාරම් පාර	අවුරුදු 30-40 පොල්කෑම් 10, අවුරුදු 5-10 පොල් පැල 10, අවුරුදු 25 කොස්කෑම් 6, අවුරුදු 5-10 කොස්පැල 7, අවුරුදු 20 අම්බන් 2, අවුරුදු 2-10 අම්බන් 8, අවුරුදු 25 ජවදෙල්කෑම් 2, අවුරුදු 5 ජවදෙල්පැල 2, අවුරුදු 10-20 කඳුකෑම් 12, අවුරුදු 20 කේලිකෑම් 2, අවුරුදු 15 කිලිංකෑම්, අවුරුදු 2-8 දෙබමකෑම් 15, අවුරුදු 40 දිවුල්කෑම් 1, අවුරුදු 20 සිංහරාගෑම් 1, අවුරුදු 10 ඇඹරුලාගෑම් 1, අවුරුදු 25 මැන්කුස්ටිකෑම් 1, අවුරුදු 5 උතුරුකෑම් 2, අවුරුදු 5-10 මුරුංකාගෑම් 12, අවුරුදු 10 දෙලුක්කෑම් 3, අවුරුදු 10 ජෛවකෑම් 2, අවුරුදු 10 කොහොඹකෑම් 1, අවුරුදු 20 කල්කෑම්, අවුරුදු 5 කොට්ටිකෑම්, අවුරුදු 10 පුම්කෑම් 2, අවුරුදු 2 පුම්කෑම් 2, අවුරුදු 8 නාරක්කෑම් 2, අවුරුදු 2-5 ආහාගෑම් 5, අවුරුදු 2 ගස්ලඳුකෑම් 3, කෙසෙල් පඳුරු 10, උරුමකරුන්ගේ කපුරුකෑම් සිර ගොඩනැගිලි 1, කපුරුකෑම් 2, කපුරුකෑම් 2 සහ ලී ගෙවිලිවක්, කපුරුකෑම් වැවක් සහ පාරක් ඇති ඉඩම	චන්. ආර්. ජයවර්ධන නෝනා 66, මෝඩි පලේස්, කොළඹ	1 0 9'28
9 කුටකුල ගසමිත්ත, කන්සේරු නො. 36 සහ 36/1, පිහරට්තාරම් පාර	අවුරුදු 10 පොල්කෑම් 10, අවුරුදු 5-10 කොස්කෑම් 5, අවුරුදු 5-10 අම්බන් 2, අවුරුදු 8-20 ජවදෙල්කෑම් 2, අවුරුදු 15 සිංහරාගෑම් 1, අවුරුදු 5 දෙබමකෑම් 1, අවුරුදු 5-8 දෙබමකෑම් 1, අවුරුදු 8 දෙබමකෑම් 4, අවුරුදු 10 පුම්කෑම් 1, අවුරුදු 10 පුම්කෑම් 1, කෙසෙල්-පඳුරු 1, උරුමකරුන්ගේ කපුරුකෑම් සිර ගොඩනැගිලි 3, ජව ගොඩනැගිලි 3, කපුරුකෑම් සිර මැහිකිලිකෑම් සහ කපුරුකෑම් ඇති ඉඩම	අම්. නෝබර්ට්, සීර් හරකන් කරුණක, මොකුරු, කෝන මල සහ ජ. ඇස්. කේලිස්, ගොරකපොල පස්ගල, මැලිපාත්තකොළඹ	0 0 33'10
10 කුටකුල ගසමිත්ත, කන්සේරු නො. 28, පිහරට්තාරම් පාර	අවුරුදු 10-15 පොල්කෑම් 26, අවුරුදු 30 පොල්කෑම් 1, අවුරුදු 10-15 කොස්කෑම් 10, අවුරුදු 3-10 ජවදෙල් පැල 2, අවුරුදු 8 දෙබමකෑම් 6, අවුරුදු 10 දෙබමකෑම් 3, අවුරුදු 5-10 නාරක්කෑම් 2, අවුරුදු 10-15 පුම්කෑම් 32, අවුරුදු 4 මුරුංකාගෑම් 4, අවුරුදු 10 කාමරකෑම් 1, අවුරුදු 3 ජෛවකෑම් 1, අවුරුදු 10 කිලිංකෑම් 1, අවුරුදු 10 ඇඹරුලාගෑම් 1, අවුරුදු 3 ඇත් දෙබමකෑම් 1, අවුරුදු 8 කොහොඹකෑම් 1, අවුරුදු 2 පේරකෑම් 1, අවුරුදු 1-3 ගස්ලඳුකෑම් 6, අවුරුදු 1 දෙ ආහාගෑම් 1, කෙසෙල් පඳුරු 1, උරුමකරුන්ගේ කපුරුකෑම් සිර ගොඩනැගිලිකෑම් සහ ජව ගොඩනැගිලි කාලික මඩුවක්, කපුරුකෑම් කපුරුකෑම් සිර මැහිකිලිකෑම්, ජපුන් පකෑම් ඇති කපුරුකෑම් ලීකෑම්, ලී ගෙවිලිවක් ඇති පොල් ඉඩම	කේ. ඩී. පොම්පොකු මිර කේකර, 38, පිහරට්තාරම් පාර, නැදිමාලේ, දෙබමල	0 0 34'67
11 කොරපුමානේන, කන්සේරු නො. 13, 13/1 සහ 13/2, පිහරට්තාරම් පාර	අවුරුදු 2-5 කොස්පැල 3, අවුරුදු 3 කඳුපැල 3, අවුරුදු 5 දෙබමකෑම් 2, අවුරුදු 2 කේලිපැල 1, අවුරුදු 3 ආහාගෑම් 3, අවුරුදු 15 කේලිකෑම් 1, අවුරුදු 1-3 ගස්ලඳුකෑම් 9, අවුරුදු 3 සෙවලමැහිකෑම් 1, තාවකාලික මැලි 3, අත්හරිනලද කපුරුකෑම් කිසි කොමක්, කපුරුකෑම් 2 සහ පාරක් ඇති ඉඩම	ආර්. රෙහෙලිස් පෙරේරා, 13, පිහරට්තාරම් පාර, ආර්. ජී. ජී. නෝනා, ජී. ඩී. ජී. ජී. ජී. 13/1, පිහරට්තාරම් පාර, බිබිලි. ඩී. කේ. ඩී. 13/2, පිහරට්තාරම් පාර, ජී. ඩී. නෝනානාමි, 18, පිහරට්තාරම් පාර, ඩී. ඇල්බට් පෙරේරා, 14, පිහරට්තාරම් පාර, චන්. ආර්. ජයවර්ධන නෝනා, 66, මෝඩි පලේස්, කොළඹ සහ අයි. ඩබ්ලිව්. ඩබ්ලිව්. ඉගුණික, කමල්ලිල්, ලේලි පාර, දෙබමල	0 2 27'58
12 කොරපුමානේන, කන්සේරු නො. 3 සහ 5, පිහරට්තාරම් පාර	අවුරුදු 20-40 පොල්කෑම් 2, අවුරුදු 15 අම්බන් 3, අවුරුදු 1 පුම්කෑම් 2, අවුරුදු 20 කඳුකෑම් 1, අවුරුදු 3 දෙබමකෑම් 3, අවුරුදු 3 දෙබමකෑම් 2, අවුරුදු 5 දෙබමකෑම් 1, අවුරුදු 3 පේරකෑම් 1, අවුරුදු 5 මුරුංකාගෑම් 1, අවුරුදු 10 ලාමුරුකෑම් 1, අවුරුදු 15 උතුරුකෑම් 1, අවුරුදු 10 ගොරකෑම් 3, අවුරුදු 10 මොරුකෑම් 1, අවුරුදු 15 පුම්කෑම් 1, අවුරුදු 20 දෙබමකෑම් 2, අවුරුදු 5-10 කැමැල්ලකෑම් 2, අවුරුදු 20 කැමැල්ලකෑම් 1, අවුරුදු 15 පුම්කෑම් 1, අවුරුදු 10 කොහොඹකෑම් 2, අවුරුදු 3 මිල්ලකෑම් 4, අවුරුදු 10 කපුරුකෑම් 2, අවුරුදු 8 දෙබමකෑම් 2, අවුරුදු 10 මදරුකෑම් 1, අවුරුදු 10 මේලකෑම් 1, අවුරුදු 10 එරකෑම් 3, අවුරුදු 5 කිසිකෑම් 2, අවුරුදු 3 ජෛවකෑම් 1, උරුමකරුන්ගේ කපුරුකෑම් සිර ගොඩනැගිලි 1, උරුමකරුන්ගේ කපුරුකෑම් සිර මැහිකිලිකෑම්, අත්හරිනලද කපුරුකෑම් සිර ඇති ඉඩම	ඩී. ඇල්. අත්කොනෝනා පෙරේරා, 3, පිහරට්තාරම් පාර සහ චන්. ආර්. ජයවර්ධන, 5, පිහරට්තාරම් පාර	0 0 35'36
13 කොරපු මානේන, කන්සේරු නො. 177 සහ 179, ඇලක් ඇමිනි	අවුරුදු 15-25 පොල්කෑම් 6, අවුරුදු 40 කොස්කෑම් 3, අවුරුදු 3-10 අම්බන් 5, අවුරුදු 30 සිංහරාගෑම් 1, අවුරුදු 15 මුරුංකාගෑම් 2, අවුරුදු 10 මික්කෑම් 6, අවුරුදු 20 කිලිංකෑම් 1, අවුරුදු 20 දිවුල්කෑම් 1, අවුරුදු 8 පේරකෑම් 2, අවුරුදු 2-5 දෙබමකෑම් 3, අවුරුදු 10 මික්කෑම් 1, උරුමකරුන්ගේ කපුරුකෑම් සිර ගොඩනැගිලිකෑම් සහ ජව ගොඩනැගිලි කාලික මඩුවක්, කපුරුකෑම් කපුරුකෑම් සිර මැහිකිලිකෑම්, අත්හරිනලද කපුරුකෑම් සිර ඇති ඉඩම	ඩී. ඇල්. ඩී. පෙරේරා, 177, ඇලක් ඇමිනි, දෙබමල	0 0 34'31

නො. අඩවි ගණන 14 කොරප්පුමානේන, කක් ශේරු, නො. 185 සහ 185, ඇලක් ඇමිතිවු	අක්ෂර අවුරුදු 40 පොල්පත් 42, අවුරුදු 40 අඹගස් 1, අවු රුදු 40 බොක්කන් 5, අවුරුදු 10 රවලෙල්පත් 2, අවුරුදු 5 පලලුපත් 1, අවුරුදු 2 ඇමිඳල්ලාගස් 1, අවුරුදු 5 බෙහෙමිගස් 3, අවුරුදු 4 බෙහිගස් 2, අවු රුදු 3-5 ෂුගස් 2, අවුරුදු 4 අරුණාගස් 2, අවු රුදු 2 බෙහෙමිගස් 2, අවුරුදු 10 ආදන්ගස් 1, අවු රුදු 6 ගොඩබරගස් 1, අවුරුදු 2-5 අනාගස් 16, අවුරුදු 5 කැන්දුගස් 2, උම බෙහෙලි කපරුණල කීර ගොඩනැගිල්ලක් හා ජව කාබිද කාමකාලික අඟු බෙහෙලි ලබුවක් සහ කාමකාලික අඟු බෙහෙලි ලැබූ බැඳිකිලිගස්, කීර උම බෙහෙලි කපරුණල බැඳිකිලිගස්, අක්කරිනලලු කඹුක්වලකින් බොව ගස් 04 ගඹුක්වලක් ඇති පොල් 6 බඩ	අයිතිකරුවන්ගේ ඒ. ලුමිනා පෙරේරා; 187, ඇලක් ඇමිතිවු, බෙහෙමි	ඊක, අ. රු. ප. 0 2 8.86
15 දෙල්ගහමිත්ත, කක් ශේරු, නො. 189, ඇලක් ඇමිතිවු	අවුරුදු 10-20 පොල්පත් 35, අවුරුදු 15 බොක්කන් 1, අවුරුදු 20 අඹගස් 1, අවුරුදු 6 ක්ෂාමලාගස් 1, අවු රුදු 20 කපුගස් 24, අවුරුදු 10 බිලිකන් 1, අවු රුදු 15 බෙරුමගස් 1, අවුරුදු 25 ගැමිකුංගස් 1, අවුරුදු 25 රුක්කුත්තගස් 1, අවුරුදු 10 බොව මිත්තන් 1, අවුරුදු 8 බොක්කන් 1, අවුරුදු 3 අඹ ඟුරුගස් 1 සහ කඹුක්වලකින් බොවගස් ඇති පොල් 9 බඩ	ඇලක් බොක්කලාමල ටෝකා, "බොවගස් 02" බොවගස් පලේස්, පොලොම්	0 2 18.65
16 කැවකැලගහමිත්ත, කක් ශේරු, නො. 195/2 සහ 195/3 නක් කොවගස්, ඇලක් ඇමිතිවු	අවුරුදු 25 පොල්පත් 1, අවුරුදු 5-10 බොක්කන් 26, අවුරුදු 10 රබර්ගස් 1, අවුරුදු 2 බෙරුමගස් 2, කඹුක්වලවල් 4 සහ කඹුක්වලවල් 2 කින් බොවට ඇති පොල් 9 බඩ	හමරසිංහආරම්මියෝ ජ්වීෂ් පෙරේරා, ඇල්. එමල්ලා පෙරේරා, ඒ. ඒ. ආර්ථනක්ක, එම්. ඒ. ආර්ථනක්ක, ඒ. ඒ. ආර්ථන, එම්. ඒ. ආර්. ආර්ථනක්ක, එම්. ඒ. ආර්. ආර්ථනක්ක, 195/2, ඇලක් ඇමිතිවු, බෙහෙමි, එම්. ආර්. ආර්ථනක්ක, 195/3, ඇලක් ඇමිතිවු, බෙහෙමි, එම්. ඇල්ලි, ඒ. ඒ. ආර්. ආර්ථනක්ක, එම්. ආර්ථන ආර්ථනක්ක, එම්. ආර්ථන ආර්ථනක්ක, 195/2, බොව මිත්තන් 1, අවුරුදු 8 බොක්කන් 1, අවුරුදු 3 අඹ ඟුරුගස් 1 සහ කඹුක්වලකින් බොවගස් ඇති පොල් 9 බඩ	0 2 20.10
17 කොරප්පුමානේන, කක් ශේරු, නො. 14 සහ 18, පිනකුණකාරම් පාර	අවුරුදු 2-5 පොල්පත් 3, අවුරුදු 5-10 බොක්කන් 11, අවුරුදු 5-8 අඹගස් 9, අවුරුදු 3-5 බෙහෙමිගස් 6, අවුරුදු 5 බෙරුමගස් 3, අවුරුදු 3 බෙරුමගස් 2, අවුරුදු 3 ක්ෂාමලාගස් 1, අවුරුදු 5 පුලුකන් 1, අවුරුදු 3 බෙහිගස් 4, අවුරුදු 5 පුලුකන් 4, අවු රුදු 5 බෙහෙමිගස් 2, අවුරුදු 2 බෙහෙමිගස් 1, අවුරුදු 5 පුලුකන් 2, බොක්කන් 2, කාමකාලික අඟු බෙහෙමි 0෪ බිම්බ 2, අක්කරිනලලු කඹුක්වලකින් බොවගස් සහ කඹුක්වලවල් 3 ඇති 9 බඩ පාර	එ. ඇල්ලිකම පෙරේරා, නො. 14, පිනකුණකාරම් පාර, ඒ. ඒ. බොවගස් 02, බො. 18, පිනකුණකාරම් පාර, ජේ. ආර්. පෙරේරා ටෝකා, 66, බොවගස් 02, බොක්කන් සහ අඹ. බිබිලිම. බිබිලිම. ඉන්දිරික, "කට්ටම්ප්" ගල්වල පාර, බෙහෙමි බිබිලිම. පලලුකාර පිම්බිම, ආරම්භය; ආර්ථනක්ක පිනකුණකාරම්, පිනකුණකා රම්, බෙහෙමි	0 1 20.66
21 කහවගහමිත්ත (කක් ශේරු, නො. 18෪ නැහැ)	0 0 6.13
22 කහවගහමිත්ත නො ගොත් ක්ෂේත්‍රය වත්ත, කක්ශේරු, නො. 46/2, පිනකුණකා රම් පාර	අවුරුදු 30 බොක්කන් 1, අවුරුදු 1-5 පොල්පත් 12, අවුරුදු 40 ක්ෂාමලාගස් 1, අවුරුදු 7 බොක්කන් 1, අවුරුදු 2-3 වල්ලෙල් පැල 3, අවුරුදු 2 බෙහෙමිපැල 2, අවුරුදු 3 අනාගස් 5, බෙහෙමි පුරු 60, කාමකාලික අඟු බෙහෙමි 0෪ බිම්බ සහ අඟු බෙහෙමි 0෪ බිම්බක් ඇති 9 බඩ	එ. ආර්. පෙරේරා ටෝකා, 66, බොව පලේස්, බොක්කන්, අඹ. බිබිලිම. බිබිලිම. ඉන්දිරික, "කට්ටම්ප්" ගල්වල පාර, බෙහෙමි, ඒ. ඇල්. හමරසිංහක, පිනකුල් කක්කාර්ම, පොලොම්, ඒ. ආර්ථනක්ක ටෝකා, පින කුණකාරම් ආරම්භය බොක්කන්, ඇල්. පුලුකාර පෙරේරා කාමිගස්, පලලුකාර බෙහෙමි එම්. බිබිලිම, 4, බිබිලිම, බෙහෙමි	0 1 36.22
23 කහවගහමිත්ත, කක් ශේරු, නො. 46/1 කොට්ඨාස, මිහිරි නැහැම් පාර	හමර	0 0 2.63
24 කහවගහමිත්ත, කක් ශේරු, නො. 34 කොට්ඨාස, පින කුණකාරම් පාර	අවුරුදු 40 පොල්පත් 3, අවුරුදු 5 කපුගස් 1, අවුරුදු 2 අනාගස් 3 ඇති 9 බඩ	එ. ආර්. පෙරේරා ටෝකා, 66, බොව පලේස්, බොක්කන් සහ අඹ. බිබිලිම. බිබිලිම. ඉන්දිරික, "කට්ටම්ප්" ගල් වල පාර, බෙහෙමි	1 3.60
25 කහවගහමිත්ත, කක් ශේරු, නො. 42, පින කුණකාරම් පාර	අවුරුදු 40 පොල්පත් 7, අවුරුදු 30 රබර්ගස් 25, අවුරුදු 25 කපුගස් 2 සහ අවුරුදු 40 අඹගස් 1 ඇති රබර් 9 බඩ සහ 9 බඩ (බිබිලි ඇති)	0 3 22.76

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.රු.ප.
3	පරගමුවක්ක අද්දර කුඹුර 0 1 23.7
4	පරගමුවක්කේවල මැවිල්ලක් හැනි මිමිට 0 1 28.7

එවැනි ඉඩම් අයිතිකරුවන්ගේ අයුරු කලාපයක නිලධාරීන් විසින් පොදුජනාධිපති දැනගැනීමේ සඳහා සහතික වූ පත්රිකාවක් විකාශ කර නිලධාරීන්ට බෙදා හැරීමේ දැනුම් දෙයි.

ඉහත කී ඉඩම් මුදල් අයිතිවාසිකම් ඇත්තා වූ පැමිණිලි කළුපත් නොමැතිව කළුපත් වලට ක්‍රියාකරණ අග 1950 ක් වූ පැවැත්වීමේ මස 27 වෙනි දින පෙරවරු 10.30 වන තනිවම පැමිණිලි කළුපත් මාසයේදී මා ඉදිරිපිට පැමිණි ඒ රටකට අයුරු අයිතිවාසිකම් දී නිසා නිසා සිටින්නට බලාපොරොත්තු වීමට මා මෙහි ඉඩම් මෙහි වූ ඉල්ලා සිටින මුදල් ගෙවුමක් ඒ වූ ඇත්තා වූ ඉඩමක් අයිතිකරුට පොරොත්තු දීමට බලාපොරොත්තු වීමට මා මෙහි බෙදා හැරීමේ දැනුම් දෙමි.

මි 1950 ක් වූ අගෝස්තු මස 15 වෙනි දින මාලුල් කවුළුවේ දින. පී. ඒ. ඉට්ටම්මි,
අයුරු මුදල් ජ්‍යෙෂ්ඨ මහල.

අයුරු මුදල් කවුළුවකට, ඒ නම:—මාලුල් කවුළුවේ ඉඩම් මාලුල් කවුළුවේ මෙහි පහත සඳහන් වන ඉඩම් මුදල් මුදා හැරීම සඳහා ක්‍රියාකරණ පනත "203 පරිච්ඡේදයේ ඉඩම් මාලුල් කවුළුවේ අයුරු" රටකට කාලයේ කැරැටුම් පාලන පනතේ අනුකූලව පැවැත්වීමට මා මෙහි මුදල් මුදා හැරීමේ දැනුම් දෙමි.

සිරිසම මහල. A 936. මම—කොටු මාලුල්

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.රු.ප.
1	මුදුල් මල් පත්‍ර 0 0 13.4
4	එම 0 0 5.1
5	මල් මල් පත්‍ර 0 0 1
6	එම 0 2 8.7
7	එම 1 1 34.7
8	එම 0 3 30.9

එවැනි ඉඩම් අයිතිකරුවන්ගේ අයුරු කලාපයක නිලධාරීන් විසින් පොදුජනාධිපති දැනගැනීමේ සඳහා සහතික වූ පත්‍රිකාවක් විකාශ කර නිලධාරීන්ට බෙදා හැරීමේ දැනුම් දෙයි.

ඉහත කී ඉඩම් මුදල් අයිතිවාසිකම් ඇත්තා වූ පැමිණිලි කළුපත් නොමැතිව කළුපත් වලට ක්‍රියාකරණ අග 1950 ක් වූ පැවැත්වීමේ මස 18 වෙනි දින පෙරවරු 8.30 වන තනිවම පැමිණිලි කළුපත් මාලුල් කවුළුවේ මා ඉදිරිපිට පැමිණි ඒ රටකට කාලයේ කැරැටුම් පාලන පනතේ අනුකූලව පැවැත්වීමට මා මෙහි මුදල් මුදා හැරීමේ දැනුම් දෙමි.

මි 1950 ක් වූ පැවැත්වීමේ මස 14 වෙනි දින මාලුල් කවුළුවේ දින. ඒ. ඒ. ඉට්ටම්මි,
අයුරු මුදල් ජ්‍යෙෂ්ඨ මහල.

අයුරු මුදල් කවුළුවකට, ඒ නම:—මාලුල් කවුළුවේ ඉඩම් මාලුල් කවුළුවේ මෙහි පහත සඳහන් වන ඉඩම් මුදල් මුදා හැරීම සඳහා ක්‍රියාකරණ පනත "ඉඩම් මාලුල් කවුළුවේ අයුරු" පනතේ මාලුල් කවුළුවේ කැරැටුම් පාලන පනතේ අනුකූලව පැවැත්වීමට මා මෙහි මුදල් මුදා හැරීමේ දැනුම් දෙමි.

සිරිසම මහල. A 652. මම—මල් නොමැති, මල් නොමැති සහ මල් නොමැති

නො.	ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.රු.ප.
2	මහලක්දවත්ත නොමැති පොල් මත්ත, මහලක්ද කිසිම 6 3 2
3	මහලක්දවත්ත නොමැති පොල් මත්ත 4 0 23
4	මහලක්දවත්ත නොමැති මේන 2 0 24
5	මහලක්දවත්ත නොමැති එම 20 3 30
6	මහලක්දවත්ත නොමැති මල් 1 2 14
7	මහලක්දවත්ත නොමැති පොල් මත්ත 10 3 21
8	මහලක්දවත්ත නොමැති කැලැම් 11 0 7
9	මහලක්දවත්ත නොමැති පොල් මත්ත 0 0 31
10	එම 0 2 19
11	මහලක්දවත්ත නොමැති මේන 3 2 24
12	මහලක්දවත්ත නොමැති මේන 0 3 29
13	මහලක්දවත්ත නොමැති පොල් මත්ත 9 1 20
14	එම 2 2 3
15	එම 3 1 2
16	එම 7 3 19
17	මහලක්දවත්ත නොමැති මල් 9 0 15
18	මහලක්දවත්ත නොමැති මල් 0 3 84

නො.	ඉඩම් නම	ආකාර	ඉඩම් නම සියල්ල	විස්තරය	වර්ග පිටි	වර්ග පිටි	වර්ග පිටි
19	මහකන්දමිත්ත රහාසොන්	ආලේඛනවිෂයයක්	..	වෙස්ට්හොඩ් බ්ලොක්කර	0	2	6
20	එම	එම	..	4	1 10
21	මහකන්දමිත්ත	එම	..	10	0 26
22	එම	එම	..	2	1
23	එම	එම	..	1	3 9
24	එම	එම	..	2	3 13
25	එම	එම	..	0	1 2
26	එම	එම	..	14	2 10
27	එම	එම	..	1	1 28
28	එම	එම	..	3	3 6
29	එම	එම	..	0	1 20
30	එම	එම	..	2	3 9
31	එම	එම	..	3	1 29
32	එම රහාසොන් විසේ	එම	..	1	0 30
33	එම	එම	..	3	1 30
34	එම	එම	..	2	2 38
35	එම	එම	..	1	1 10
36	එම	එම	..	27	3 16
37	එම	එම	..	1	0 2
38	මහකන්දමිත්ත	එම	..	0	2 7
39	එම	එම	..	5	3 6
40	එම	එම	..	2	1 18
41	එම රහාසොන් උඩුපුරන	එම	..	1	2 8
42	එම	එම	..	1	3 11
43	එම රහාසොන් දඹුලොටු	එම	..	15	0 24
44	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	1	0 33
45	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	3	3 21
46	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	8	3 11
47	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	3	3 50
48	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	1	1 33
49	එම	එම	..	4	0 12
50	එම	එම	..	6	2 20
51	එම	එම	..	4	3 10
52	එම	එම	..	0	3 16
53	මහකන්දමිත්ත රහාසොන්	එම සහ ආශ්වාමි	..	9	2 18
54	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	2	2 30
55	එම	එම	..	8	1 23
56	මහකන්දමිත්ත රහාසොන්	එම සහ ලොහකරවිට්ටේ සහ එමේ ආශ්වාමි	..	2	1 8
57	මහකන්දමිත්ත රහාසොන්	බ්ලොක්කර පදිංචි සේ පේ. පි. බ්ලොක්කර	..	3	3 39
58	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	3	1 11
59	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	6	2 36
60	මහකන්දමිත්ත රහාසොන්	එම	..	6	1 7
61	මහකන්දමිත්ත	එම	..	5	2 10
62	එම	එම	..	0	1 4
63	එම	එම	..	64	2 38
64	එම	එම	..	0	1 27
65	එම රහාසොන් මිනිවරුමි	එම	..	1	3 10
66	මහකන්දමිත්ත	එම	..	16	2 34
67	මහකන්දමිත්ත	එම	..	1	1 16
68	එම	එම	..	48	1 36
69	එම	එම	..	0	1 12
70	එම	එම	..	0	1 26
71	එම	එම	..	5	1 19

නො.	ඉඩමේ නම	ආකාරය	අයිතිකරුගේ නම	මහලු, ඉ. චු. ප.
72	මහකන්දවත්ත	..	පොල්ලන් කිංවිත ගල් සහිත ඉඩම බලවතු පදිංචි පමි පේ. පී. විංචිංසකර	2 2 19
73	එම	..	පොල්	1 1 1
74	එම	..	පොල් වත්ත	3 2 1
75	එම	..	පොල්ගස් කිංවිත ගල් සහිත ඉඩම	0 3 4
76	එම	..	එම	2 0 11
77	එම	..	එම	0 0 37
78	එම	..	පොල්ගස් කිංවිත ගල් සහිත ඉඩම	2 1 8
79	එම	..	එම	1 0 14
80	එම කොටොන්න ගම්වැව් පදුර	..	දැඹුර	0 2 6
81	මහකන්දවත්ත කොටොන්න ආසන්න	..	පොල් වත්ත	0 2 34
82	මහකන්දවත්ත	..	පොල්ගස් කිංවිත ගල් සහිත ඉඩම බලවතු පදිංචි පමි පේ. පී. විංචිංසකර	1 2 25
82½	එම	..	පොල් වත්ත	0 0 22
83	එම	..	දෙකින	0 2 2
83½	එම	..	පොල් වත්ත	0 0 14
84	එම	..	පොල්ගස් කිංවිත ගල් සහිත ඉඩම	1 0 26
85	එම	..	පොල්වත්ත, කොටොන්න ගේ 4කද කිංවි	53 0 34
85½	එම	..	පොල් වත්ත	0 1 37
86	එම	..	එම	7 0 7
86½	එම	..	එම	0 1 9
87	එම	..	දැඹුර	0 3 30
88	එම	..	පොල්ගස් කිංවිත ගල් සහිත ඉඩම	1 2 18
89	එම	..	ගල	13 0 29
90	එම	..	කැටුම්	7 2 20
91	එම	..	පෙල් කිංවිත පත්ත	4 0 3
92	එම	..	ගල	3 1 38
93	මහකන්දවත්ත කොටොන්න ගඳුමුවැව්	..	දැඹුර	6 3 33
94	එම	..	පොල් වත්ත	12 0 5

එමඳින් ඉඩම් අයිතිකරුවන්ටම ආණ්ඩුමේ කල්පනාව නිවහන වීම් පොදුකාරවලට දුන් පැවැත්ම සඳහා හඬවෙමින් ඔවුන්ගේ සිංහල නිකුත් කළ පත්පිටි පෙන්වා දෙනු ලැබේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිති වී සිටින ඉන්දියානු පුද්ගලයන්ට කලින්ම කලින්ම ඉන්දියානු පුද්ගලයන්ට ඉටු කළ පත්පිටි 1950 සහ 1942 සහ 18 වන විට 10 ක් පමණ පදනමකට පත් කළ පත්පිටි පොදු කාරවලට දුන් පැවැත්මට අයිතිව තිබේ. එම නිසා කිසිවිකල්පට මහලු පොදු කාරවලට ඉඩම් ලබාදීමට අයිතියක් තිබේ. ඉන්දියානු පුද්ගලයන්ට ඉටු කළ පත්පිටි පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව ඉන්දියානු පුද්ගලයන්ට දැනුවත් කිරීමට මහලු පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව.

මම 1950 සහ ආචාර්යතු වන 16 වන දින කැපටුම් කලින් දීමට දීම. බී. ජී. අමරසේන, ආණ්ඩුමේ මුමුරු සේවක මුලාධාරය.

ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳව 1942 ක් අංක 61 දරණ ආඥාපනත සටහන් ආණ්ඩුමේ ඉඩම් ලබාදීමේ සම්බන්ධ දැන්වීම

මම 1942 ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් ඉටු කළ පත්පිටි දුන් මටි.

1942 ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනත 2(3) වන විධිවිධාන සටහන් ඉඩම් කොටසකට පත් කළ පත්පිටි පොදු කාරවලට දුන් පැවැත්මට අයිතියක් තිබේ. එම නිසා කිසිවිකල්පට මහලු පොදු කාරවලට ඉඩම් ලබාදීමට අයිතියක් තිබේ. ඉන්දියානු පුද්ගලයන්ට ඉටු කළ පත්පිටි පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව ඉන්දියානු පුද්ගලයන්ට දැනුවත් කිරීමට මහලු පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව.

(1) 1942 ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කොටසකට පත් කළ පත්පිටි පොදු කාරවලට දුන් පැවැත්මට අයිතියක් තිබේ. එම නිසා කිසිවිකල්පට මහලු පොදු කාරවලට ඉඩම් ලබාදීමට අයිතියක් තිබේ. ඉන්දියානු පුද්ගලයන්ට ඉටු කළ පත්පිටි පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව ඉන්දියානු පුද්ගලයන්ට දැනුවත් කිරීමට මහලු පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව.

(2) එම ඉඩම්වලට අයිති වී සිටින ඉන්දියානු පුද්ගලයන්ට ඉටු කළ පත්පිටි පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව.

(3) ම ඉඩම් කොටසකට අයිති වී සිටින ඉන්දියානු පුද්ගලයන්ට ඉටු කළ පත්පිටි පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව ඉන්දියානු පුද්ගලයන්ට දැනුවත් කිරීමට මහලු පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව.

මම 1949 ජුනි මස 17 වන දින නො. 9,985 දරණ ලංකා ඉඩම් පනත යටතේ ඉඩම් ඉටු කළ පත්පිටි දුන් මටි. ආර්. ඩබ්. පී. සූරියතිස්ස, මහලු පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව ඉන්දියානු පුද්ගලයන්ට දැනුවත් කිරීමට මහලු පොදු කාරවලට දුන් පැවැත්ම පිළිබඳව.

මම මුලාධාරය

මුලු පලටු ක් අංක A 1,157. ගම-මල්වතු, මල්වතු මහලු

කමරුම	ඉඩමේ නම	විස්තර	මුලු මුදලින් ගත් නම	මහලු, ඉ. චු. ප.
1	මල්වතු මහලු	..	අලුත් 40 ක් වන පොල් ඉඩම	0 1 12

1950 ම් ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிகரக தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்வி செலரன் சேனனாயக ஆகிய நான இததால் பிரகடனம் செய்கிறேன்.

திரிகோணமலையைச் சேர்ந்த அம்பிபட்டம் என்றழைக்கப்படும் ஒரு துண்டுத்தரை; விசாலம் $\frac{1}{2}$ ஏக்கர்; எல்லைகளாவன :—
வடகிழக்கு : பீ. கச்சமரகாயருக்கும் எம். என. எஸ். முகம்மதுவிறகுமரீய காணி.
தென்கிழக்கு : எம். என. எஸ். முகம்மதுவிறகுமரீய காணி.
தென்மேற்கு : நருலின் ஐஸ் செய்யப்படும் தொழிறசாலை.
வட மேற்கு : ஓழுகை.

கொழும்பு, 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணிபீச் 14 ந் உ..

ட்வி சேனனாயக,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணிகளை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்வி செலரன் சேனனாயக ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணிகளை ஒரு பரிகரக தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணிகளை அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இததால் பிரகடனம் செய் கின்றேன்.

கொழும்பு, 1950 ம் ஆண்டு (ஐலை) ஆடிபீச் 28 ந் உ..

ட்வி சேனனாயக,
காணி, விவசாய மந்திரி.

துண்டு.	காணியின் பெயர்.	அட்டவணை.	ஆரம்பப் பட்ட இல.	கிராமம்—பெற்றமபே	விசாலம்.
1	குடுமரியேவத்த அல்லது குடுமரியேவேளா	காணியின் பெயர்.	25 வருஷ ரப்பா	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.
2	குடுமரியேவத்த அல்லது குடுமரியேவேளா, ஹின்பென டல்வேளா அல்லது ஹின்பெனடல்வத்த	காணியின் பெயர்.	25 வருஷ ரப்பரும், 3 நிரந்தரமற்ற வீடுகளும்	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.

.. ஒறியல் வீடு, கேகாலையில் உள்ள எல் எம். 9 2 32 டிரெக்லீன் பாரியா

.. 2 2 9

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு, இதன்கததுள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்;
- அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்;
- அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஐப்பசி மாதம் 16 ந் திகதி காலை 10.30 மணிக் குமுன என்முனவந்து நுவரெலியாக கச்சேரியில் தெரியப்படும்;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஐப்பசி மாதம் 9 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்;

எட்டி கொடப்பிறி குணவாதன், நுவரெலியா டிஸ்திரிக் ஏஜென்ட் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

நுவரெலியா டிஸ்திரிக், 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணிபீச் 22 ந் உ..

ஈ. ஜீ. குணவர்தன,
டிஸ்திரிக் உதவி ஐஜன்ட்,

துண்டு.	காணியின் பெயர்.	அட்டவணை.	ஆரம்பப்பட இல.	கிராமம்—கறங்கல்.	விசாலம்.
1	வீரபாலுவேவெல்	விபரம்.	25 வருஷ தேயிலை	கிராமம்—கறங்கல்.	உரிமை கேட்பவா பெயர்.
				ஈ. சந்தனம், எஸ். முத்தை, கொன்தெனனுவ, நாவலப்பிடடிய	ஈ. ரூ. ப. 1 1 38

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கததுள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஐப்பசி மாதம் 6 ந் திகதியன்று காலை 10.30 மணிக் கு முனவந்து தெரியப்படும்;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

மாத்தளை டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாட் ஆர். டி. பி. பெளலல் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மாத்தளை கச்சேரி, 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணிபீச் 18 ந் உ..

ஆர். டி. பி. பெளலல்,
உதவி அரசாட்சி ஏசனாட்.

துண்டு.	காணியின் பெயர்.	அட்டவணை.	பட இல.	கிராமம்—பள்ளெப்பொல.	விசாலம்.
307	மெதவேலயமன்குமபுர, மெதவேலயமனிலல்லவா	விபரம்.	F. V. P 50 (2வது சபளிமன்ற).	கிராமம்—பள்ளெப்பொல.	உரிமை கேட்பவா பெயர்.
				நெலவயலும்தென்னந் தோட்டமும்	ஈ. ரூ. ப. 1 1 23

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி கீழ்க்கண்ட அட்டவணியில் குறிக்கப்பட்ட காணிகளை, தென்னன்—அன்குப்பற் ரேட்டு வாசலை அகலிக்க, அரசாட்சியா ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார் என்பதை இததால் விளம்பரம் செய்கின்றேன்.

அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும் நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஐப்பசி மாதம் 6 ந் திகதி, காலை 10.30 மணிக் கு முனவந்து தெரியப்படும், அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இணைப் பிரதியுடன்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் மாத்தளை டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாட் ஆர். டி. பி. பெளலல் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மாத்தளை கச்சேரி, 1950 ம் ஆண்டு (ஒகஸ்தர்) ஆவணிபீச் 16 ந் உ..

ஆர். டி. பி. பெளலல்,
மாத்தளை டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாட்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,601.	கிராமம்—தென்கை (கொள்கையி பதது, மாத்தளை தெற்கு).	விசாலம்.
துண்டு. காணியின் பெயர்.	காணி விவரம்.	உரிமை கேட்பவர. ஏ. ரூ. ப
1 அகல்கொலையுடையவத	.. கற்படி பகுதியோடு தொடர்பு	.. ஊர்பொல முத்தலிகே ஹென்றி பிய 0 0 0 5
2 னு	2 கமுகமரம், ஒரு சப்பு மரம், ஒரு கொக்கோ மரம், ஒரு மாமரம்	.. 0 0 0 7
	கொண்ட தோட்டம்	

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டு கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,
- அத்தகைய காணியில் உரிததுக் கேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நோழுகமாக, அல்லது எழுத்தழலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 6 ந் திகதி, காலை 11.15 மணிகு எனமுன வந்து தெரியப்படும் ;
(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்ட ஈட்டுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும் ;

மாதளை டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுண்ட ஆர். டி. பி. பெளலல் ஆசிரி நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

மாதளைக் கச்சேரி, 1950 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 18 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,546.	கிராமம்—சூருலவெல.	விசாலம்.
துண்டு. காணியின் பெயர்.	விவரம்.	உரிமை கேட்பவர். ஏ. ரூ. ப.
1 கல்பிலிலலேறேன	.. 30 வயதுள்ள ற்ப்பரும் கொக்கோவும், அதோடு 30 வயதுக்கு	.. எச். எச். டி. தேவநாயகன், சூருலவெல, 1 0 15
	கூடிய தென்கையும், கமுகும்	.. உக்குவெல

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,
- அத்தகைய காணிகளில் உரித்ததுக் கேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நோழுகமாக அல்லது எழுத்தழலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக பெலிகல் பாடசாலையில் 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 7 ந் திகதி, காலை 10 மணிகு எனமுன வந்து தெரியப்படும் ;
(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின தனமையையும் தாம் நஷ்ட ஈட்டுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 13 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகோளும் ;

கேகாலே டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுண்ட டி. ஜி. தயாரதன ஆசிரி நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கேகாலேக் கச்சேரி, 1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணிமீ 18 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 614.	கிராமம்—பெகெரம்பெ.	விசாலம்.
துண்டு. காணியின் பெயர்.	காணி விவரம்.	உரிமை கேட்பவர பெயர். ஏ. ரூ. ப
1 குடுமிரியேவதத அல்லது குடுமிரியேறேன	.. 25 வருஷ ரப்பா	.. ஒறியல் வீடு, கேகாலையில் உள்ள எல். எம். 9 2 32
2 குடுமிரியேவதத அல்லது குடுமிரியேறேன, ஹின்பென டலவேன அல்லது ஹின்பெனடலவதத	25 வருஷ ரப்பரும், 3 நிரந்தரமற்ற வீடுகளும்	.. 2 2 9

தெஹிலே மத்திய பாடசாலைகளுக்கும் பரிசுக் தேவைக்கு வேண்டியுதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை, அத்தாவது :—

பிரதமப்படத்து இல : A. 2,794.	குறிச்சி—கரகனபிறறியாவும் நிதிமலையும.	விசாலம்.
துண்டு. காணியின் பெயர்.	விவரம்.	உரித்தாளியின் பெயர். ஏ. ரூ. ப.
1 - கொற்புவாறேன, வரிமதிப்பு இல. 146, அலன் அவனயூ	40 வருஷ 3 தென்கையும், 8 வாழைக்கூடல களும், ஓர் கட்டக் சரங்கமுங்கொண்டதோர் தோட்டம்	.. எச். ஞானந்த தேரோ, 134, உபாலிவனசிக ருமாய, அலன் அவனயூ, தெஹிலே 0 0 39-74
2 னு	.. ஓர் கட்டக் சரங்கமும், கட்டக் கிடங்கும், 40 வருஷ 3 தென்கையுங்கொண்டவோர் வெளிக்காணி	.. ஸ்ரீமதி ஜே. ஆர். ஜயவாதன, 66, வாட் பிளேஸ், கொழும்பு, ஐ. டி. பிளயு. டி. பிளயு. இனடிக, கமலில், குவாறி ரேட்ட, தெஹிலே, எம். சைமன் பெறேறு, 164, குவாறி ரேட்ட, தெஹிலே, டி. மேரி நோனா, 470, வயித்திய ரேட்ட, தெஹிலே. ஏ. வெசலமின பெறேறு, குவாறி ரேட்ட, தெஹிலே, ஐ. பி. பெறேறு, குவாறி ரேட்ட, தெஹிலே பி. ஜோஹானிஸ் பீறில், குவாறி ரேட்ட, தெஹிலே, டி. என். என். பெறேறு, 470, வயித்திய ரேட்ட, தெஹிலே, பி. பீறா ரெட்டிநிகோ. மொறட்டுவா, வாதுவா, எல். ரெட்டிநிகோ, உக் கமா, காலி, ஜே. பி. ரூபசிங்ஹ, வயித்திய ரேட்ட. தெஹிலே, ஜி. எல். ரூபசிங்ஹவும், எல். செமி பெறேறுவும், போகஹமுலேத் தோட்டம், கொட்ட கல் 0 3 7-70
3 கொற்புவாறேன, வரி மதிப்பு இல. 167, அலன் அவனயூ	தோட்டம், 40 வருஷ 13 தென்கையும், 30 வருஷ கொறக்கஹவும், 15 வருஷ கஹட்டமரமும், 6 வருஷ ஒரு னுணுமிதிலையும், நிரந்தரமான ஓட்டுக் கறக்கச்சொன்றும், ஓர் கட்டக் சரங்கமும் 4 கட்டக் கிடங்குகளுக்கொண்டது	.. னு 2 1 37-75

தண். காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
4 கெற்றகெலகஹவததை, மதிப்பிலக்கம் 24/1, பியறடணராம ரேட்ட	வரி கோட்டம், 25 வருஷ 2 தெனனையும், 2 வருஷ 2 தெனனையும், 2 வருஷ 8 பலாவும், ஒரு வருஷ ஒரு றட்டதெல கனறும், 20 வருஷ 2 பெலின மரங்கனறும், 10 வருஷ ஒரு டியலமரமும், 2 வருஷ 2 எலுமிசைசயும், 2 வருஷ 8 பப்பாவும் 2 வருஷ 5 ஆத்தாமரமும், 11 வாழைசகனறும், நிரந்தரமற்ற வேயந்த மடகுடிசை யொவறும் கொண்டது	அலபிறெட் அத்தப்பதது, இலக்கம் 60, அலவ 0 1 5 28 அவெளபூ, தெஹிவலை	
5 கெற்றகெலகஹவததை, மதிப்பு இல. 24, பியறடணராம ரேட்ட	வரி கோட்டம், ஒரு வருஷ ஒரு தெனனை, ஒரு வருஷ ஒரு றட்டதெல, 2 வருஷ ஒரு பப்பா, 5 வருஷ டியல, 30 வருஷ 2 கச, 5 வருஷ 3 கச, 20 வருஷ ஒரு செலலப்பொம்பு, 10 வருஷ ஒரு பாம்புறு, 2 வருஷ 12 ஆத்தா, 7 வாழைகன, ஒரு நிரந்தரமான ஓட்டுக் கலவீடு, ஒரு நிரந்தரமான ஓட்டுக் கறக்ககசு, ஒரு நிரந்தரமற்ற வேயந்த கொட்டில், கட்டப்பட்ட கிணறெனறு முகப்புடன், சுபுககிடங்கொனறுங்கொண்டது	ஸ்ரீமதி ரெஸலின பெந்தற ஆருசசி, இலக்கம் 8, லோளுடன் பிளேஸ், புல்லோஸ் ரேட்ட, கொழும்பு	0 1 5 54
6 கெற்றகெலகஹவததை, மதிப்பு இல. 30, பியறடணராம ரேட்ட	வரி கோட்டம், 3 வருஷ 2 கச, நிரந்தரமற்ற வேயந்த கொட்டிலொனறும், நிரந்தரமான துத்தணுக்க கறக்ககசு ஒனறும், 6 கபுக கிடங்கு கனறுங்கொண்டது	ஜான றுப்பசிஹற, வயித்திய ரேட்ட, தெஹிவலை ..	0 2 4 01
7 ஷே	ஓர் அரசமரத்தோடு கட்டிய கோவிலொனறு கொண்ட பரிநிலாத் கோட்டம்	பீ. சோரட்ட தேரே, இல. 29, பியறடணராம ரேட்ட, நிதிமலை, தெஹிவலை	0 0 15 95
8 கெற்றகெலகஹவததை, மதிப்பு இல 34, பியறடணராம ரேட்ட	வரி கோட்டம், 30-40 வருஷ 10 தெனனை, 5-10 வருஷ 10 தெனனை, 25 வருஷ 6 பலா, 5-10 வருஷ 7 பலா, 20 வருஷ 2 மாமரம், 2-10 வருஷ 8 மாமரம் 15 25 வருஷ 2 றட்டெல மரங்கன. 5 வருஷ 2 றட்டதெல, மரங்கன 10-20 வருஷ 12 கசமரங்கன, 20 வருஷ 2 விளாததி, 15 வருஷ ஒரு பெலின, 2-8 வருஷ 15 தோடை, 40 வருஷ ஒரு டியல, 20 வருஷ ஒரு சியம்பலா, 10 வருஷ ஒரு அம்பரெல்லாமரம், 25 வருஷ ஒரு மங்கொஸ்ரின, 5 வருஷ ஒரு உகருரெஸலமரம், 5 வருஷ 12 முருங்கை, 10 வருஷ 3 தெஹின மரம், 10 வருஷ 2 ஜம்பு நாவல், 10 வருஷ ஒரு கொஹோம்பமரம், 20 வருஷ ஒரு டரால் மரம், 5 வருஷ ஒரு கொட்டான 10 வருஷ 2 கழுகு, 2 வருஷ 2 கழுகு, 8 வருஷ 2 நாரம் மரங்கன, 2-5 வருஷ 5 ஆத்தாமரங்கன, 2 வருஷ 3 பெப்போமரங்கன, 10 வாழைகசுட்டங்கன, ஓர் நிரந்தர ஓட்டுக் கலவீடு, ஓர் கட்டிய கிணறு, 2 எலிவசைசவாகன, ஓர் மரப்பட்டையோடு கூடிய 2 சிவாகன, ஒரு கம்பி வேலியும், ஓர் பாதையுங்கொண்டது	ஸ்ரீமதி ஜே. ஆர். ஜயவாதன, 66, வாட் பிளேஸ், கொழும்பு	1 0 9 28
9 கெற்றகெலகஹவததை, மதிப்பு இல. 36 ம, 36/1 ம, பியறடணராம ரேட்ட	வரி 10 வருஷ 10 தெனனையும், 50-10 வருஷ 5 பலாவும், 5-10 வருஷ 2 மாமரமும், 8-20 வருஷ 2 றட்டதெல மரமும், 15 வருஷ ஒரு சியம்பலாவும், 5 வருஷ ஒரு தெஹின, 5-8 வருஷ ஓர் தோடை, 8 வருஷ 4 எலுமிசைச, 10 வருஷ ஒரு கழுகு, 10 வருஷ ஒரு புளுன, ஓர் வாழைக கூடல், 2 நிரந்தரமான ஓட்டுக்கலவீடுகன, நிரந்தரமற்ற வேயந்த மனை சோககை கனளுடன், நிரந்தரமான ஒரு ககசுசம, ஓர் கபுக கிடங்கும் கொண்டதோர் கோட்டம்	எம். நோபேற, ஸ்ரீ சரணங்கறறாமாய, கொனவில், ஏ. எஸ். சோடிநில, ஹொறத்தலப்பொல பான சாலே, வெலிபெனகனறுமுல்ல	0 0 33 10
10 கஹறகஹவததை, வரிமதிப்பு இல. 38, பியறடணராம ரேட்ட	10-15 வருஷ 26 தெனனை, 30 வருஷ ஓர் தெனனை, 10-15 வருஷ 10 பலா, 3-10 வருஷ 2 றட்டதெல, 8 வருஷ 6 எலுமிசைச, 10 வருஷ 3 தோடை, 5-10 வருஷ 2 நரன் மரம், 10-15 வருஷ 32 கழுகு, 4 வருஷ 4 முருங்கை, 10 வருஷ ஓர் கம்பறங்ககா, 3 வருஷ ஒரு ஜம்பு நாவல், 10 வருஷ ஒரு பெலின, 10 வருஷ ஒரு எகெல்மரம், 3 வருஷ ஒரு எத தெட்டமரம், 8 வருஷ 2 கொஹோம்பமரம், 2 வருஷ ஒரு கோவாமரம், 1-3 வருஷ 6 பெப்போமரம், ஒரு வருஷ ஒரு ஆத்தாமரம், ஓர் வாழைகசுட்டல், நிரந்தரமான ஒரு ஓட்டுக்கலவீடு, வேயந்த நிரந்தரமற்ற பகுதியோடுள்ள ஓர் நிரந்தரமான ஓட்டுக் கலவீடு, ஓர் நிரந்தரமான துத்தணுக்க ககசுசொனறு, முகப்புடனுள்ள ஓர் கறசவரும், 2 மரப்பட்டைகனறு கொண்டவோர் கோட்டம்	கே. டி. பொடிசினுஞோ வீரசேகர, இல. 38, பியறடணராம ரேட்ட, நிதிமலை, தெஹிவலை	0 0 24 67
11 ர்றப்புவாஹேன, வரிமதிப்பு இல. 13, 13/1, 13/2, பியறடணராம ரேட்ட	2-5 வருஷ 3 பலா, 3 வருஷ 3 கச, 5 வருஷ 2 முருங்கை, 2 வருஷ ஒரு விளாததி, 3 வருஷ 5 ஆத்தாமரம், 15 வருஷ அரச மரமொனறு, 1-3 வருஷ 9 பப்போ மரங்கன, 3 வருஷ சேவலம்பியா மரம், நிரந்தரமற்ற வேயந்த 3 மட குடிசைகன, கைவிடப்பட்ட கபுக சரங்கத்தோர் பகுதியும், 2 கபுக கிடங்குகனறும், ஒரு பாதையுங்கொண்டதோர் கோட்டம்	பி ரெசலின பெறெறு, இல. 13, ஆர். ஏ. விதநோன, ஈ. டி. ஜினதாசா இருவரும் 13/1 ம் இல, டபிளயு. டி. ஹேபேற, இல. 13/2, ஈ. டி. நோனாஹாமி, இல. 18., ஓ. அலப்பேட் பெறெறு, இல 14, எல்லோரும் பியடாசானராம ரேட்ட, கறக்கம்பிறறிய, டெகிவலை, ஸ்ரீமதி. ஜே. ஆர். ஜயவாதன, 66 வாட் பிளேஸ், கொழும்பு, ஐ. டபிளயு. டபிளயு. இந்தடாச, "கமலவில்", குவாறி ரேட்ட, டெகிவலை	0 2 27 58

தலைப்பு. காரணிகள் பெயர்.	விபரம்.	உரித்தாள்ளின பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
12 கொற்பபுவாஹேன, வரிமதிப்பு இல. 3 ம, 5 ம, பியடாசனன ரும ரேட	20-40 வருஷ 2 தெனனை, 15 வருஷ 3 மாமரம், 10 வருஷ 2 கமரு, 20 வருஷ ஒரு கச, 3 வருஷ 3 தோடை, 3 வருஷ 2 எலுமிச்சை, 5 வருஷ ஒரு டெலுன, 3 வருஷ ஒரு கோவா, 5 வருஷ ஒரு முருங்கை, 10 வருஷ ஒரு லாவலு, 15 வருஷ ஒரு உக்கிறெச, 10 வருஷ 3 கொறக்கா, 10 வருஷ ஓர் வெறலு, 15 வருஷ ஓர் புலுன, 20 வருஷ 2 டெவட்டா, 5-10 வருஷ 2 கெபெல்லா, 20 வருஷ கெற கெலா, 15 வருஷ ஒரு லுனுமிதிலை, 10 வருஷ 2 கொற்பபோரு, 5 வருஷ 4 மிலலை, 10 வருஷ 2 தாறண, 8 வருஷ 2 டவலருறுதது 2, 10 வருஷ மாடித்தா வொனறு, 10 வருஷ வெலுன ஓனறு, 10 வருஷ 3 ஏறபத்த, 5 வருஷ 2 சிக் கரங்கன, 3 வருஷ ஒரு சமபு, நிரந்தரமான ஓட்டுக் கல வீடு ஓனறும, கலக் கக்சுசொனறும, கைவிடப்பட்ட கபுக் சரங்க மொனறுங்கெ ணடதோர் தோட்டம்	டி. எப் அங்கோநோன பெறெரு, இல. 3, ஜெ. டி. ஏ. ஜயவாத்தன, இல 5, இருவரும் பியடாசனன ரும ரேட, கரகம்பிறறிய, டெகிவலை	0 0 35 36
13 கொற்பபுவாஹேன, வரிமதிப்பு பிலக்கம் 177, 179, அலன அவனயு	15-25 வருஷ 6 தெனனை, 40 வருஷ 3 பலா, 5-10 வருஷ 5 மா, 30 வருஷ ஒரு சியம்பலா, 15 வருஷ 2 முருங்கை, 10 வருஷ 6 கமரு, 20 வருஷ ஒரு பெலும மரம், 8 வருஷ 2 கோவா, 2-5 வருஷ 3 எலுமிச்சை, 10 வருஷ ஒரு பொமபு, நிரந்தரமான ஓட்டுக் கல வீடு, நிரந்தரமறற வேயந்த மண கொட்டில் அதோ டணைத்தது, ஓர் கட்டிய கிணறு, கைவிடப்பட்ட கபுக் சரங்கத்தின ஓர் பகுதியும், கபுக் கிடங் கொனறுங் கொண்டதோர் தோட்டம்	டி. எப். பெறெரு, 177, அலன அவனயு, டெகி 0 0 34 31 வலை	0 0 34 31
14 கொற்பபுவாஹேன, வரிமதிப்பு இல. 185 ம, 185 ம, அலன அவனயு	40 வருஷ 43 தெனனை, 40 வருஷ ஓர் மா, 40 வருஷ 5 பலா, 10 வருஷ 2 றடல, 5 வருஷ ஓர் சமபு, 2 வருஷ ஒரு அம்பிறெல்லா, 5 வருஷ 3 தோடை, 4 வருஷ 2 எலுமிச்சை, 3-5 வருஷ 2 கச, 4 வருஷ 2 முருங்கை, 2 வருஷ 2 டெலுன, 10 வருஷ ஒரு மாடன, 6 வருஷ ஓர் கொடபொரு, 3-5 வருஷ 16 ஆத்தா மரங்களும, 5 வருஷ 2 கெண்டா மரங்களும, ஓர் நிரந்தர ஓட்டு மணனுங் கல்லும் பா ான கட்டிடமும், அதோடு சோந்த நிரந்தரமறற ஓட்டுமண கட்டிடமும், வேயந்த கொட்டிலும், ஓர் நிரந்தரமறற வேயந்த மண கொட்டிலும், நிரந்தரமறற வேயந்த மண கக்சுசம, கைவிடப்பட்ட கபுக் சரங்கத்தின பகுதியொனறும, கபுக் கிடங் கொனறுங் கொண்டதோர் தோட்டம்	எ. லூயிசா பெறெரு, 187, அலன் அவனயு, டெகிவலை	0 2 8 86
15 டெல்கஹாவத்தை, வரிமதிப்பு இல. 189, அலன அவனயு	10-35 வருஷ 35 தெனனை, 15 வருஷ ஒரு பலா, 20 வருஷ ஒரு மா, 6 வருஷ ஒரு சியம்பலா மரங்களும, 20 வருஷ 24 கச, 10 வருஷ ஒரு பெலின, 15 வருஷ ஒரு வெறலு, 25 வருஷ ஒரு கெறகெலா, 25 வருஷ ஒரு றுக்கத்தன, 10 வருஷ ஒரு கொட்டான, 8 வருஷ ஒரு கொணு மரமும், 3 வருஷ டபுக் மரமொனறும, கபுக் கிடங் கெரனறி லொர் பகுதியுங்கொண்டதோர் தோட்டம்	ஸ்ரீமதி. அலிஸ் கொத்தலாவெல, ஹோட்டன லொடஜ, ஹோட்டன பிளேஸ், கொழுமபு	0 2 18 65
16 டெல்கஹாவத்தை, வரிமதிப்பு இல. 195/2 ம, 195/3 ம, அலன அவனயு	25 வருஷ ஓர் தெனனையும், 5-10 வருஷ 26 தெனனையும், 10 வருஷ ஒரு றப்பரும், 2 வருஷ 2 வெறலுவும, கபுக் கிடங்குகள 4 ம, 2 கபுக் கிடங்கின பகுதியுங்கொண்ட தோர் தோட்டம்	சமரசிங்க ஆறுசிகே ஜோன பெறெரு, எல். எம் லில் பெறெரு, எச். அகனல, ஈ. ஜி. ஏ. வீரக் கூன, எச். ஆதா, எச். ஜி. ஏ. வீரக்கோன, எச். பி. எல். ஜி. ஏ. வீரக்கூன எல்லோரும் 195/3, அலன அவனயு, டெகிவலை, எச். மாக்கறெற, ஈ. ஜி. ஏ. வீரக்கூன, பி. மாசல டயல் மேல பாதது, பத்தறமுல்லா, தலங்கமா, எச். கில பேற, எல். ஜி. ஏ. வீரக்கூன, எல். பாறன பெறெரு மேலபாதது உடுமுல்லா, முல்லெறி யாவா, செலவி டொன பொனனம்பெருமாவும், ஸ்ரீமதி. ஆர். சி. பொனனம்பெருமாவும், எ. எம். சமரநாயக்கா மேலபாத்து பிசுக்கால கந்தோர், பாணந்துறை	0 2 20 10
17 கொற்பபுவாஹேன, வரிமதிப்பு இல. 14 ம, 18 ம, பிய டாசனரும் ரேட	2-5 வருஷ 3 தெனனை, 5-10 வருஷ 11 பலா, 5-8 வருஷ 9 மா, 3-5 வருஷ 6 தோடை, 5 வருஷ 3 கோவா, 3 வருஷ 2 பெலி, 3 வருஷ ஒரு சியம்பலா 5 வருஷ ஒரு டொறியான, 3 வருஷ 4 எலுமிச்சை, 5 வருஷ 4 புணுன, ஒரு வருஷ 2 ஆத்தா, 2 வருஷ ஒரு பப்போ, 5 வருஷ 2 கமரு மரங்களும, 2 வாழைக்கூடல்களும, 2 நிரந்தரமறற வேயந்த மண குடிசைகளும், கைவிடப்பட்ட கபுக் சரங்கத்தின ஓர் பகுதியும், 3 கபுக் கிடங்குகளுங் கொண்ட தோர் தோட்டம்	ஓ. அல்பேட் பெறெரு, இல. 14, ஈ. டி. நோன ஹாமி, இல 18 இருவரும் பியடாசனரும் ரேட, கரகம்பிறறிய, டெகிவலை, ஸ்ரீமதி ஜெ. ஆர். ஜயவாத்தன, 66, வாட பிளேஸ், கொழுமபு, ஐ. டபிளயு. டபிளயு இந்தத்திச, " கமலவில் ", குவறி ரேட, டெகிவலை	0 1 20 66
21 கஹத்தஹாவத்தை	.. பாதை புறவசாபலங்கார பிரிவினா, நரமல, நம்பிக்கைக் காறா, டபிளயு பியடாச தேரே, பியடாசன ருமாய, டெகிவலை	0 0 6 13

துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
22	கஹத்தகஹாவத்தை அல்லல சியம்பலகஹாவத்தை, வரி மதிப்பு இல. 46/2, பியறட்டணரூம ரேடு	30 வருஷ ஒரு தெனையு, 1-5 வருஷ 12 தெனையு, 40 வருஷ ஒரு சியம்பலாவும், 7 வருஷ பலாவொன்றும், 2-5 வருஷக காடாரப்பலா 5 ம, 2 வருஷ 2 தோடையும், 3 வருஷ 5 ஆத்தா மரங்களும, 60 வாழைக்கூட்டல்களும், நிரந்தரமற்ற வேயந்த மண குடிசை யொன்றும், நிரந்தரமற்ற வேயந்த குடிசை யொன்றுகொண்டதோ தோட்டம் பாதை	ஸ்ரீமதி. ஜெ. ஆர். ஜயவார்தன, 66, வாட் பிளேஸ், கொழும்பு, ஐ. டபளியு டபளியு. இந்ததிச, "கமலவில்", குவாரி ரேடு, டெகிவிலை, ஏ எம். சமரநாயக்க, பிலகால் கந்தோர், பாணநதணை, ஸ்ரீமதி. சி. ஈ. குணநடன, பப்ளிக் ஹலரி மேலப்பாத்து, கொழும்பு, எல். பீற்றநெல்லா பெரெரா ஹாமினே, குவாரி ரேடு, நிதிமலை, டெகிவிலை	0 1 36 22
23	கஹத்தகஹாவத்தை, வரிமதிப்பு இல. 46/1, பியறட்டணரூம ரேடு	பாதை	ஏச. டொன விலசன், 4 மேட்டு தெரு, டெகிவிலை	0 0 2-63
24	கஹத்தகஹாவத்தை, வரிமதிப்பு இல. 34, பியறட்டணரூம ரேடு	40 வருஷ 3 தெனையு, 5 வருஷ ஒரு கசவும், 2 வருஷ 3 ஆத்தா மரங்களுக்கொண்ட வோர தோட்டம்	ஸ்ரீமதி. ஜெ. ஆர். ஜயவார்தன, 66, வாட் பிளேஸ், கொழும்பு, ஐ. டபளியு டபளியு. இந்ததிச, "கமலவில்", குவாரி ரேடு, டெகிவிலை	0 1 3-60
25	கஹத்தகஹாவத்தை, வரிமதிப்பு இல. 42, பியறட்டணரூம ரேடு	றப்பா தோட்டம், (இடையிலும் நடப்பட்டது), 40 வருஷ 7 தெனையு, 30 வருஷ 25 றப்பரும், 25 வருஷ 2 கசவும், 40 வருஷ ஒரு மாவகொண்டது	ஷே	0 3 22-76
26	கஹத்தகஹாவத்தை, வரிமதிப்பு இல. 34, பியறட்டணரூம ரேடு	வெட்டவெளி	ஷே	0 0 21 63
27	ஷே	ஒரு வருஷ 2 தெனையு, 10 வாழைக்கூட்டலும் கொண்ட வோர தோட்டம்	ஷே	0 0 16-45

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தியாயம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம் (நூ) (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 19 ந தேதியிலன்று காலை 10 மணிகு இருநக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனல் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

கொழும்புக் கச்சேரி, 1950 ம் (நூ) (ஆகஸ்ட்) ஆவணிமீ 12 ந உ.

எல். ஜே. வலப்பிற, உதவி அரசாட்சி ஏசனரே.

திறுறாயாகொடை ரேட்டை கொழும்பு, கண்டி ரேட்டுடன் தொடுப்பதற்கு எனனும் பரிசுக்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிரதமப்பட்டது இல: A 2,483 குறிச்சி—திறுறாய.

துணை.	காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளரின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
1	மகுல்லகஹுவதிறு	10' வருஷ ஒரு தெனையு, ஒரு நடுமன்றம், 5 வருஷ 2 புனை மரமும், ஒரு வெரலுமரமுள்ள ஒரு தெனையு தோட்டம்	டொன சியதோறில சிறிவாத்து சமர திவாகார, கலகெடிதேனை	0 0 16-7
2	அமடகஹுவததை அல்லலது மிலகஹுவததை	20 வருஷ 5 தெனையு, ஸ்திரமற்ற கட்டிடத்தின ஒரு பகுதியு முள்ள ஒரு தெனையு தோட்டம்	ஷே	0 0 11-1

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தியாயம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம் (நூ) (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 19 ந தேதியிலன்று காலை 10.30 மணிகு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனல் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழும்புக் கச்சேரி, 1950 ம் (நூ) (ஆகஸ்ட்) ஆவணிமீ 18 ந உ.

எல். ஜே. வலப்பிற, உதவி அரசாட்சி ஏசனரே.

எனடமுறலே ரேட்டுக்கு போகும் வழியை அகட்டுவதற்கு எனனும் பரிசுக்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை அஃதாவது :-

பிரதமப்பட்டது இல. A 1,113. குறிச்சி—மகா அம்பலாங்கொடை (பகுதி) யும், விலேகொடை (பகுதி) யும்.

துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	உறன்பிறறியமறடானவத்த, மெனற நம்பா 55 ல் ஓர் பகுதி, வட டாரம் 6	அசெல் ஏறக்குறைய 30 வயதுள்ள 3 தெனையு மரங்களை அடங்கிய தோட்டம்	எமலி பிறுளசினு குணதுங்க, மகா அம்பலாங்கொடை	0 0 3
2	டெலகாவத்த, அசெல்மன்ற 22 ல் ஓர் பகுதி, வடடாரம் 6	ஏறக்குறைய 50 வயதுள்ள ஒரு பலா மரமும், ஏறக்குறைய 8 வயதுள்ள ஒரு தெனையு மரமும், ஒட்டால் வேயப்பட்ட கட்டிடத்தில ஒரு பகுதியும் அடங்கிய தோட்டம்	டியோனில டி சிலவா ஜயவீர, டானியல ஜயவீர, லூசிஹாமி ஜயவீர, ஜயிலஹாமி ஜயவீர, சயமன ஜயவீர, சியதோறில ஜயவீர, பீடியில ஜயவீர, சோஹாமி ஜயவீர, சம்புகுட்டி ஆராச்சி ஜொசி நோன, எல்லோரும் விலேகொடை, அம்பலாங்கொடையில் உள்ளவர்கள்	0 0 2-7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம் பகுதி) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம் (நூ) (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 22 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிகு அம்பலாங்கொடை வாடிட்டில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனல் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி, 1950 ம் (நூ) (ஆகஸ்ட்) ஆவணிமீ 18 ந உ

வி. பி. விறராச்சி, உதவி அரசாட்சி ஏசனரே.

G/கஹண்ட கலவன பாடசாலை என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல. A 1,190. குறிச்சி—கஹண்ட.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1	பறகாவத்தை	3 வயதுள்ள 5 தென்னைகளும், 15-25 வயதுள்ள 4 பலாவும 4 மாமரங்களும், 5-25 வயதுள்ள 28 தென்னைகளும், 3 முந்திரிகை மரங்களும், 2 கமுக மரங்களும், 12 வயதுள்ள கறுவாவும அடங்கிய தோட்டம்	கெ. கெ. ஹெனறிக், அப்புஹாமி, ரிறற்கலை, அஹங்கம்	0 1 22 3	
2	ஷெ	15-35 வயதுள்ள 88 தென்னைகளும், 17 பலாக்களும், 2 கொரக்கா மரங்களும், 5-25 வயதுள்ள 10 தென்னைகளும், 2 ராபபலாக களும், 33 கமுக்குகளும், 2 எலும்பிச்சைகளும், 5 டோம்ப மரங்களும், ஒரு கித்துள மரமும், 11 மாமரங்களும், 13 முந்திரிகை மரங்களும், 12 வயதுள்ள கறுவாவும, ஒரு மண்ணை கட்டப் பட்டு ஒடுபோட்ட கட்டிடமும், ஒரு கட்டுப்பாத கிணறும் அடங்கிய தோட்டம்	கெ. டி. சி. குணரெத்தின, கஹண்ட, அங்குலுக்கவும, டி. எல். எஸ். சமரசேகர, வறறவா, காலியும்	2 0 20 7	
3	பறகாவத்தை, அட்டற்குமபுற நெலவயல		கெ. டி. சி. குணரெத்தின, கஹண்ட, அங்குலுக்கஹ	0 1 33 7	
4	பறகவறறியே விற்ற	ஒவிற்ற, ஒரு பயிருமிலலாதது	ஷெ	0 1 28 7	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனைசெய்யும்படி (203 ம பகுதி) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம ஹூ (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 27 ந தேதியிலன்று முற்பகல் 10.30 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தை களினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி, 1950 ம ஹூ (ஆகஸ்ட) ஆவணியீ 15 ந வ. வி. பி. விறாசசி, உதவி அரசாட்சி ஏசண்டு.

வாவிச்சேனை வாய்க்கால் நீடித்தல் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல. A 936. குறிச்சி—கொடுவாமடு.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1	மயிலவட்டவானபூமி	நெலவயல	எ. சீனித்தம்பி, செங்கலடி	0 0 13 4	
4	ஷெ	ஷெ	கே. பூபாலபிள்ளை, செங்கலடி	0 0 5 1	
5	மங்கலமடுப்பூமி	ஷெ	கே. ஆறுமுகம், வந்தாறுமுலை	0 0 1	
6	ஷெ	ஷெ	கே. பூபாலபிள்ளை, செங்கலடி	0 2 38 7	
7	ஷெ	ஷெ	எம். வடிவேலு, மட்டக்களப்பு	1 1 34 7	
8	ஷெ	சேனை	மிசி. எ. டி. கணபதிப்பிள்ளை, செங்கலடி	0 3 30 9	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனைசெய்யும்படி காணி எடுத்துக்கொள்ளவதைப்பற்றிய சட்டத்தினது (203 ம. அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம ஹூ (செப்டெம்பர்) புரட்டாசி மாதம் 18 ந தேதியிலன்று காலை 8.30 மணிக்கு செங்கலடி காரியாதிகாரி கந்தோரில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மட்டக்களப்புக் கச்சேரி, 1950 ம ஹூ (ஒகஸ்ட) ஆவணியீ 14 ந வ. ஈ. ஈ. கிறெனியர், உதவி அரசாட்சி ஏசண்டு.

கிராமம் பெருப்பிப்பதற்கு என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு.	காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல. A 652. குறிச்சிகள்—பல்லுகொட, வேனுகொட, வஹாறக்கவும.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
2	மஹகந்த தோட்டம் அல்லது தெலம்பு ஹேன	10-20 வருஷ தென்னந தோட்டம், ஒரு வேயப்பட்ட மடகுடிசையுண்டு	சோ. ஜே. பீ. ஒபெய்சேகர, பட்டதொல, வியாங்கொடை, உரித்துக் கூறுபவர்கள் கந்தே ஆராச்சிலாகே சாலிசெஞ்சோரூ வும், மேறபடி மொஹோட்டடி அப்புவுவும், வலகம்பொத்தவினுள்ளவர்கள்	6 3 2	
3	மஹகந்ததோட்டம் அல்லது தாமபுகொலல்	3-5 வருஷ தென்னநதோட்டம்	சோ. ஜே. பீ. ஒபெய்சேகர, பட்டதொல, வியாங்கொடை	4 0 23	
4	மஹகந்ததோட்டம் அல்லது திகரெல்லல்	சேனை	சோ. ஜே. பீ. ஒபெய்சேகர, பட்டதொல, வியாங்கொடை, உரித்துக்கூறுபவர்கள், ஹேனக் ஆராச்சிலாகே டிங்கிறிப்பண்டா வும், மேறபடி தோமில அல்லது ஜேமிசம், வெலகம் பொத்தவினுள்ள வர்கள்	2 0 24	
5	மஹகந்ததோட்டம் அல்லது தாமபுகொலல் தேகந்தலில், புலத்தெலிஹேனவும	சேனை	சோ. ஜே. பீ. ஒபெய்சேகர, பட்டதொல, வியாங்கொடை	20 3 30	
6	மஹகந்ததோட்டம் அல்லது தேகன்னலில்	காட்டுமரங்களுள்ள பாறை	ஷெ	1 2 14	
7	ஷெ	4-8 வருஷ தென்னந தோட்டம்	ஷெ	10 3 21	
8	மஹகந்ததோட்டம் அல்லது தாமபுகொலல்	காடு	ஷெ	11 0 7	
9	மஹகந்ததோட்டம் அல்லது தெலம்பு ஹேன	20 வருஷ தென்னந தோட்டம்	ஷெ	0 0 31	
10	ஷெ	ஷெ	மேறபடி பல்லுகொடவினுள்ள விகிரம் ஆராச்சிலாகே தோமிலசம், விகிரம் ஆராச்சிலாகே அப்புஹாமியாராலும் வாதாடப்படுகின்றது	0 2 19	

නු.පි.	කාණ්ඩයේ பெயர்.	விபரம்.	உரித்தானியின் பெயர்.	விசாலம். அ. மு. ப..
11	மஹாகந்ததோட்டம் அல்லது தாம்புகொல வும் மீகலத்தெனையும்	சேனை	சோ. ஜே. பி. ஓபயசேகர, பட்டதொல, வியாங்கொடை	3 2 24
12	மஹாகந்ததோட்டம் அல்லது தாம்புகொல	சேனை	ஷே	0 3 29
13	மஹாகந்த தோட்டம் அல்லது மாலிக தெனைய	10-25 வருஷ தென்னந தோட்டம்	ஷே	9 1 20
14	ஷே	.. துத்தனூத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கொண்ட பாறை	ஷே	2 2 3
15	ஷே	.. சேனை	ஷே	3 1 2
16	ஷே	.. 1-15 வருஷ தென்னந தோட்டம்	ஷே	7 3 19
17	மஹாகந்ததோட்டம் அல்லது மாலிகாதென னவும் கஹாகலவும்	.. காட்டு மரங்களை கொண்ட பாறை	ஷே	9 0 15
18	மஹாகந்த தோட்டம் அல்லது மாலிக தெனைய	.. சேனை	.. ஷே	.. 0 3 34
19	மஹாகந்ததோட்டம் அல்லது கஹாகல	.. 2 வருஷ அல்லரோனிய தோட்டம்	.. ஷே	.. 0 2 6
20	ஷே	.. 2-5 வருஷ தென்னந தோட்டம்	.. ஷே	.. 4 1 10
21	மஹாகந்த தோட்டம்	.. 25 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந தோட்டம்	.. ஷே	.. 10 0 26
22	ஷே	.. ஷே	.. ஷே	.. 2 3 1
23	ஷே	.. 25 வருஷத்துக்கு மேற்பட்ட சில தென்னமரங்கள் கொண்ட பாறை	.. ஷே	.. 1 3 9
24	ஷே	.. 25 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந தோட்டம்	.. ஷே	.. 2 3 13
25	ஷே	.. நெல்வயல	.. ஷே	.. 0 1 2
26	ஷே	.. 2-5 வருஷ சில தென்னமரமுள்ள சேனை	.. ஷே	.. 14 2 0
27	ஷே	.. பாறை	.. ஷே	.. 1 1 28
28	ஷே	.. 25 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந தோட்டம்	.. ஷே	.. 3 3 6
29	ஷே	.. பாறை	.. ஷே	.. 0 1 20
30	ஷே	.. 2-10 வருஷ தென்னந தோட்டம்	.. ஷே	.. 2 3 9
31	ஷே	.. பாறை	.. ஷே	.. 3 1 29
32	மாகந்ததோட்டம் அல்லது மீகலத்தெனைய	.. காட்டுமரமுள்ள பாறை	.. ஷே	.. 1 0 30
33	ஷே	.. காட்டு	.. ஷே	.. 3 1 30
34	ஷே	.. 5 வருஷ சில லுணுமிதெல்லமரங்களுள்ள சேனை	.. ஷே	.. 2 2 38
35	ஷே	.. சேனை	.. ஷே	.. 1 1 10
36	ஷே	.. 2-10 வருஷ தென்னந தோட்டம்	.. ஷே	.. 27 3 16
37	ஷே	.. நெல்வயல	.. ஷே	.. 1 0 2
38	மஹாகந்த தோட்டம்	.. பாறை	.. ஷே	.. 0 2 7
39	ஷே	.. சேனை	.. ஷே	.. 5 3 6
40	ஷே	.. 25 வருஷ தென்னந தோட்டம்	.. ஷே	.. 2 1 18
41	மஹாகந்த தோட்டம் அல்லது உடுபுறைய	.. நெல்வயல	.. ஷே	.. 1 2 8
42	ஷே	.. காட்டு மரங்களுள்ள பாறை	.. ஷே	.. 1 3 11
43	மஹாகந்ததோட்டம் அல்லது உடுபுறையவும் தாம்புகொலவும்	.. ஒரு சிறு மடகுடிசையுள்ள 2-10 வருஷ தென்னந தோட்டம்	.. ஷே	.. 15 0 24
44	மஹாகந்ததோட்டம் அல்லது உடுபுறையுல	.. பாறை	.. ஷே	.. 1 0 33
45	மஹாகந்ததோட்டம் அல்லது தாம்புகொல	.. சேனை	.. ஷே	.. 3 3 21
46	மஹாகந்ததோட்டம் அல்லது புலத்தெல ஹேனைய	.. காட்டு மரங்கொண்ட பாறை	.. ஷே	.. 8 3 11
47	மஹாகந்ததோட்டம் அல்லது உடுபுறைய	.. 6 வருஷ தென்னந தோட்டம்	.. ஷே	.. 3 3 50
48	மஹாகந்ததோட்டம் அல்லது புலத்தெல ஹேனைய	.. சேனை	.. ஷே	.. 1 1 33
49	ஷே	.. ஷே	.. ஷே	.. 4 0 12
50	ஷே	.. 4-6 வருஷ தென்னந தோட்டம்	.. ஷே	.. 6 2 20
51	ஷே	.. சேனை	.. ஷே	.. 4 3 10
52	ஷே	.. காட்டு மரங்களுள்ள பாறை	.. ஷே	.. 0 3 16
53	மஹாகந்ததோட்டம் அல்லது லாம்பொத்த தெனைய	.. சேனை	.. மேற்படியும், முடிக்கும்	.. 0 2 18
54	மஹாகந்ததோட்டம் அல்லது தனஹேனைய வும் அங்கத்தெனையவும்	.. காட்டுமரங்களுள்ள பாறை	.. ஷே	.. 2 2 30
55	மஹாகந்ததோட்டம் அல்லது தனஹேனையவும் அங்கத்தெனையவும்	.. சேனை	.. ஷே	.. 8 1 23
56	மஹாகந்ததோட்டம் அல்லது தனஹேனையவும் ஹேறறிகந்தவும்	.. ஷே	.. மேற்படியும், வெண்கல ஆரச்சிககே சைமனசிகுஞோவும், வெண்கல ஆரச் சிகே அபிலின சிகுஞோவும், இருவ வரும் வெண்கல	2 1 8
57	மஹாகந்ததோட்டம் லாம்பொத்தெனைய	.. 5-6 வருஷ தென்னந தோட்டம்	.. சோ. ஜே. பி. ஓபயசேகர, பட்டதொல, வியாங்கொடை	3 3 39
58	மஹாகந்ததோட்டம் அல்லது புலத்தெலகே னையுல	.. காட்டுமரங்களுள்ள பாறை	.. சோ. ஜே. பி. ஓபயசேகர, பட்டதொல, வியாங்கொடை	3 1 11
59	மாகந்ததோட்டம் அல்லது வாரககஹேனைய உடுபுறையவும் புலத்தெலஹேனையவும்	.. 4-6 வருஷ 4 தென்னமரமுள்ள சேனை	.. ஷே	.. 6 2 36
60	மஹாகந்ததோட்டம் அல்லது உடுபுறைய	.. 2-10 வருஷ தென்னந தோட்டம்	.. ஷே	.. 6 1 7
61	மஹாகந்ததோட்டம்	.. 25 வருஷத்துக்கு மேற்பட்ட சில தென்னமரமுள்ள பாறை	.. ஷே	.. 5 2 10
62	ஷே	.. தெனியா	.. ஷே	.. 0 1 4
63	ஷே	.. ஒரு வேயப்பட்ட மடகுடிசையுள்ள 25 வருஷ தென நதோட்டம்	.. ஷே	.. 64 2 38
64	ஷே	.. 5-10 வருஷ தென்னமரமுள்ள பாறை நிலம்	.. ஷே	.. 0 1 27
65	மஹாகந்த தோட்டம் அல்லது மினிமறு மேகும்புற	.. நெல்வயல	.. ஷே	.. 1 3 10
66	மஹாகந்ததோட்டம்	.. ஒரு வேயப்பட்ட மடகுடிசையுள்ள 25 வருஷ தென நதோட்டம்	.. ஷே	.. 16 2 34
66½	தெரு	.. தெரு	.. ஷே	.. 1 1 16

துணை.	காணியின் பெயர்.	விபரம்.	உரிததாளியின் பெயர்.	விசாலம்.
				ஏ ரு ப.
67	மஹகந்ததோட்டம்	3 வேயந்த மடருடிசையும் ஒரு வேயந்த மரவீடும கொண்ட 25 வருஷ தென்னந் தோட்டம்	சோ. ஜே. பி. ஓபயசேகர, பட்டதொல, வியாங்கொடை	48 1 36
68	ஷே	நெலவயல	ஷே	0 1 12
69	ஷே	ஷே	ஷே	0 1 26
70	ஷே	1-2 வருஷ தென்னகளுள்ள சேனை	ஷே	5 1 19
71	ஷே	20-25 வருஷ ரப்பா	ஷே	5 1 1
72	ஷே	1-2 வருஷ தென்னையுள்ள பாறை நிலம்	ஷே	2 2 19
73	ஷே	சேனை	ஷே	1 1 15
74	ஷே	20-30 வருஷ தென்னந் தோட்டம்	ஷே	3 2 1
75	ஷே	20-25 வருஷ தென்னையுள்ள பாறை நிலம்	ஷே	0 3 4
76	ஷே	20-52 வருஷ தென்னமரமுள்ள பாறை நிலம்	ஷே	2 0 11
77	ஷே	30-35 வருஷ ரப்பா	ஷே	0 0 37
78	ஷே	25 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னையுள்ள பாறை நிலம்	ஷே	2 1 8
79	ஷே	ஷே	ஷே	1 0 14
80	மாகந்ததோட்டம் அல்லது வெவலப்பனடு	நெல் வயல	ஷே	0 2 6
81	மஹகந்ததோட்டம் அல்லது அந்தியுறேன	25 வருஷ தென்னந் தோட்டம்	மேற்படியும், பஸன்கொடவினுள வித தானகே பீறில சிஞ்சூராவும்	0 2 34
82	மஹகந்ததோட்டம்	5 வருஷ தென்னகளுள்ள பாறை நிலம்	சோ ஜே. பீ. ஓபயசேகரா, பட்டதொல, வியாங்கொடை	1 0 25
82½	ஷே	25 வருஷ தென்னந் தோட்டம்	ஷே	0 0 22
83	ஷே	தெனியா	ஷே	0 2 2
83½	ஷே	25 வருஷ தென்னந் தோட்டம்	ஷே	0 0 14
84	ஷே	25 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னையுள்ள பாறை நிலம்	ஷே	1 0 26
85	ஷே	3 வேயந்த கட்டிடமும், ஒரு வேயந்த மரக கட்டிடமும் உள்ள 25 வருஷ தென்னந் தோட்டம்	ஷே	53 0 34
85½	ஷே	25 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்	ஷே	0 1 37
86	ஷே	ஷே	ஷே	7 0 7
86½	ஷே	ஷே	ஷே	0 1 9
87	ஷே	நெலவயல	ஷே	0 3 30
88	ஷே	5-10 வருஷ தென்னையுள்ள பாறை நிலம்	ஷே	1 2 18
89	ஷே	பாறை	ஷே	13 0 29
90	ஷே	காடு	ஷே	7 2 20
91	ஷே	1-2 வருஷ தென்னகளுள்ள சேனை	ஷே	41 0 3
92	ஷே	பாறை	ஷே	3 1 38
93	மஹகந்ததோட்டம் அல்லது யகமுபடி வத்திய	ஷே	ஷே	0 3 33
94	ஷே	25 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந் தோட்டம்	ஷே	12 0 5

எடுத்துக்கொள்வதற்கான எதனஞ்செய்யும்படி (203 ம அடிகாரம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் கிருஷிகப் பகுதி மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராழலமாய் 1950 ம் (ஓ) (செப்ரெம்பர்) புரட்டாதி மாதம் 18 ந தேதியிலன்று காலை 10 மணிக் கு கொனகல்தெனியா பள்ளிக்கூடத்தில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தை களினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரிததுகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனாலவாக்களித்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கேசாலக் கச்சேரி,

1950 ம் (ஓ) (ஒகஸ்டர்) ஆவணிமீ 16 ந உ.

டீ. ஜி. தயாரத்தூ,

உதவி அரசாட்சி ஏசனடு.

காணி மீட்டற் சட்டம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினப்படி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுமும் காலி டிஸ்திரிக் மாகாண அதிபா மெலவில் கேன ரெலவே சாண்டிஸ் ஆகிய நான—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்தனத்து அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணியில் உள்ள சகல ரோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய் விண்ணப்பங்கள் எடுக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் காலிக் கச்சேரியில் 1950 ம் (ஓ) (செப்ரெம்பர்) புரட்டாதி மாதம் 22 ந திகதியன்று முற்பகல் 11 மணிக் கு நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்து, அத்தகைய காணியில் அவரவர்க்குரிய சோந்தைகளையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும்;

காணிபெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினப்படி இத்தால் பரிஷக் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

இலகை “அரசாட்சி கெசற்” பத்திரிகை இலக்கம் 9,985, திகதி 1949 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 17 ந திகதியில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் அழிக்கப்பட்டது.

காலிக் கச்சேரி,

1950 ம் (ஓ) (ஒகஸ்டர்) ஆவணிமீ 20 ந உ.

எம். கே. றீ. சானடல்,

காலி டிஸ்திரிக் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 1,157. கிராமம்—மலவென்ன.

விசாலம்,

துணை. காணியின் பெயர்.

விபரம்.

சோந்தை கேட்பவரின் பெயர்.

ஏ. ரு. ப.

1 வெளிகும்புறேதெனிய . 40 வருஷ தென்னந் சீனகமம், இளநதாரிதேவ உமாறிஸ த சில்வா (காலஞ்செனற்), தத்துவகாரன், 0 1 12
தோட்டம் பபளிக் டிரஹற், கொழுமடி

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினப்படி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுமும் காலி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா விஜெய பெரெரா ஹிராசசி ஆகிய நான—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்தனத்து அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிக் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா, நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும்,

- (2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோநடைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;
- (3) அத்தகைய காணிகளில் சோநடையுடைய சகலரும் காலிக கச்சேரியில் 1950 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாசி மாதம் 27 ந திகதியன்று முற்பகல் 9 மணிக்கு நோமுகமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்தது அத்தகைய காணிகளில் அவரவாக்குரிய சோநடைகளையும் அத்தகைய சோநடைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் ; காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாபடி இத்தால பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

காலிக கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியீர் 15 ந உ.

வி. பி. விறாசசி,
காலி டிஸ்திரிக உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,228. கிராமம்—சிறிமெற்றியா.

துணை. காணியின் பெயர்	விபரம்.	சோநடை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1 பாறேகொப்பல	நெலவயல	மிசிஸ். ஜெ. விஜேயதங்க, புலோறிடா எலறேற, வறற்பொல	0 1 12
2 ஷே	ஷே	ஷே	1 0 0
3 சிறிமெற்றியா, உடுமுல்ல	30 வருஷங்களுக்கு மேற்பட்ட தோட்டம், ஒரு நிரந்தரமற்ற ஒலையால வேயப்பட்ட மண வீடு அடங்கியது	ஷே	0 2 5

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

கேகாலே டிஸ்திரிக உதவி மாகாண அதிபர், தலவெல்ல குருக்கந்தேகே தயாரதன ஆசிய நாள்—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கீழ் அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோநடைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;
- (3) அத்தகைய காணியில் சோநடையுடைய சகலரும் மாவனல் வாடி வீட்டில் 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசி மாதம் 6 ந திகதியன்று முற்பகல் 10 மணிக்கு நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்தது, அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோநடைகளையும் அத்தகைய சோநடைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாபடி இத்தால பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கேகாலே கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியீர் 21 ந உ.

ம. ஜி. தயாரதன,
உதவி அரசாட்சி ஏசனாடு.

அட்டவணை

பிரதமப்படத்து இல : A. 633. குறிச்சி—உடத்தாவ.

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம்.
1 உடகாவத்த	பயிரில்லாத காணியும், தெனீன, பலா, தேக்கு 20-25 வருஷமுள்ள பாகுமரங்கன, 16 வருஷத்தது தேயிலைச செடி சொற்பும் ஒரு நிரந்தரமற்ற வீடும கொண்ட தோட்டம்	ஆர். பஞ்சானந்த தேரே, உடத்தாவ கோவில், மாவனல்	1 1 14